

கலாநிலயம்

A Literary Weekly
வியாழன்தோறும் வெளிவரும்.

வருட சந்தா

உள் ஈடு	ரூ. 7	8	0
புற நாடு	ரூ. 9	8	0

காரியாலயம்:—

வேளாளர் தேரூ,
புரசைபாக்கம், சென்னை.

Vol 5.]

1932 சூலை நவம்பர் மே 17

[No. 45]

பொருளாடக்கம்.

1. தலையங்கம் (Leader)	881	6. ஜூலையில் ஸீஸர் (அங்கம் 5. களம் 4)	890
2. நம்மாழ்வார் வைபவம் (4-ம் பத்து, 1-ம் தசகம்) K. இராஜகோபாலாச் சாரியார் B.A., B.L.,	883	7. பொதிகைகளின்டு (ஒரு சொற் பல்பொருட் பெயர்த் தொகுதி)	
3. தமிழ்ப்பாடம் நளவெண்பா - கலிதொடர்காண்டம்	885	S. வையாபுரிப் பிள்ளை B.A. B.L.	891
4. திருக்குறள் நீதி (பொருட்பால்-அரசியல்). A. இராமலிங்கம்	887	8. கம்பராமாயணம் (மார்சன் வதைப்படலம்) T. N. சேஷாசலம். B.A. B.L.	893
5. குடிவாழ்க்கை (Plato's Republic) K. இராஜகோபால்	889	9. சேக்கிழார் திறனும் திருத்தொண்டர் புராண எழுச்சியும்—M. P. குமாரநாயகம்	895
		10. வர்த்தமானம்	899

கலாநிலயம்

அறிவில்லாத் தீற்மை 3.

(இ) ச்சைசுடின் சாராமல் நிகிலப் பொருள்களை நிரந்தரமாய் நினைத்திருக்கின்றவோர் மேன்மையே அறிவெனத்தகும் என்பதை எடுத்துக்காட்டி, தத்துவ ஆராய்ச்சியும் வித்தகசிலையும் அவ்வறிவின் மேன்மைக்கு ஆதாரமாகின்ற அமைதியையுங்கூறினாலும். சமய உணர்ச்சியும் கலைப்பயிற்சியும் புரியவல்ல உதவியும் அன்னதே.

சமயத்தை, ஒருபுறம் தனித்தனி தெப்வங்களுடனும், மறுபுறம் தனித்தனி சாதிகளுடனும், சார்த்திச் சண்டைரெய்யும் நெடுஞ்களமாய்ச் சாதித்தல் மானுடச் சிறுமைகள் அனைத்திலும் மிக மிக அற்பமான தோர் செய்தி. ஆதலின், ஆகமங்களையும் ஆசாரங்களையும் கடவுளைப்பற்றிப் கொள்கைகளையும் நாமிங்கு வழக்கிற் கழைக்கவில்லை. நாத்திகத்திற்கும் ஆத்திகத்திற்கும்கூட அந்தத்தில் பேதம் அதிகமில்லை என்று நினைப்பதற்குரிய விடையங்களை முன் நாம் “மறுப்பதும் உறுதியாமே” என்னுங் தலையங்கங்களில் காட்டியிருக்கின்றோம். அவ்வகைச் சிந்தனைகளில் இப்பொழுது இறங்காமல், தத்துவமும் வித்தகமும் வாய்ந்த சில மேலோர் கடவுளைப்பற்றிக் கொண்டிருந்த கருத்துக்கள் சிலவற்றை இங்குச் சுருக்கமாகத் தொடர்ந்து கூறுவது நம்முடைய கட்டுரையின் தெளிவிற்குச் சால உதவியாயமையும். கடவுளைப்பற்றி இந்தியவருப் பினர் கொண்டிருந்த கொள்கைகள் பெரும்பாலோர்க்குத் தெரிந்திருப்பது இயற்கையாதவின், மேனுட்டு நினைப்பாளர்தம் கருத்துக்களை மாத்திரம் காட்டினாற் போதும். கடவுள் நம்மைக் கையாள்கின்ற முறைகளில் அந்தியும் கொடுமையும் அமைத்திருக்கின்றன

இன்னவகை நினைவுகள் நிற்க, இனி ஏனையோர்பொருளுரைகள் சிலவற்றைச் சோதிக்கலாம். இவர்களில்

கடவுளின் நன்மையையும் தன்மையையும் பற்றிச் சிர்தித்தவர் சிலர்; மற்றுஞ்சிலர் அவைதாமெவ்வாறுயினும் கடவுள்நம்பிக்கையின் நன்மை தன்மைகளைப்பற்றி ச்சிந்தித்திருக்கின்றனர். எனினும் இவ்விரு இனத்த வரையும் அடியுடன் வேறுவேறாகப் பிரித்துப் பேச தல் இயலாது. மிகுதிபற்றியே ஒரினத்தவரை மற்ற இனத்தவரினின்று பிரித்துணர்தல் வேண்டும். தத் துவ ஆராய்ச்சிக்கெல்லாம் தந்தையெனக் கருதப்படும் கிரேக்க அறிஞர் ப்ளோட்டோ, இப் பின்னினத்தைச் சேர்ந்த பெற்றியில் கடவுளைப்பற்றிப் பேசிய சொற்களின் பின்டப்பொருள் பின்வருமாறு:—

ப்ளோட்டோ:—கடவுளில் நம்பிக்கை இவ்வாத ஜனங்களுக்குள் கட்டுப்பாடு ஒருபோதும் இருக்க இயலாது. அந்தக் கடவுள்என்பதை, ஒரு ஆதிசக்தி அல்லது ஒரு முதற்காரணம் என்ற அளவேயாய் உருவும் குணமுமில்லா ஒன்றற்குமற்றுபெயராய்க்கருதிக்கொள்வதாற் பயனில்லை. தானென்ற தன்மையில் தனிசிற்க மாட்டாத வொன்று ஜனங்களிடையே நம்பிக்கையையும் பக்தியையும் சுயநயமற்ற தியாகங்களையும் தூண்டுதற்கு எவ்வாறு ஆதாரமாகும்; மேலும், புண்பட்ட இதயங்களுக்கு ஆற்றலும் அல்லவுற்ற ஆன்மாக்க ரூக்குஆற்றலும் அது அளிப்பது எங்ஙனம்? ‘இருக்கின்றேன்’ என்று உருவமொடுதைக்கவல்லாருகடவுளே இவைகளைச் செய்தற்கியல்வதாகும். அதுவுமன்றி, அளவிறந்த இச்சைக்கு ஆளாக்காமல் மானுடமனத்தை ஓர் எல்லைக்குள்ளே நிலைதிறத்தக்கடியதும் இத்தகைய கடவுளே. கடவுள்நம்பிக்கையுடன், ஆன்மா அழிவற்றது என்னும் நம்பிக்கையும் சேருமாயின் பின்னுமோர்படி நன்மையே. மறுபிறப்பு உண்டென்ற நினைவுடையராயின் மனிதர் இவ்வொரு பிறப்பிலேயே எல்லாம் எப்திடவேண்டுமென்று விரைந்தலைந்து சீர்கெட்டுமூலமாட்டார். இப்பிறவியின் துன்பங்களைப் பொறுப்பதற்கும் இந்நம்பிக்கை பெரியதோர் உதவி செய்யும். எனினும், இந்நம்பிக்கைகளின் உண்மையொன்றையும் நிதரிசனமாய்க் காட்டுவது முடியாதென்றே வைத்துக்கொள்வோம். நம்முடைய அங்குபும் நம்பிக்கையும் திரண்டு திரண்டு பெற்றதோர் உருத்தானே கடவுளென்று கூறப்படுவதாகவும் முடியலாம். (மாரிஸ் ஷாட்டர்லிங்க் என்னும் பெல்ஜியதேசத்து அறிஞர் அயிர்த்தவண்ணம்) ஆன்மாவென்பது நமது தூயவாழ்க்கையைத் தொடர்ந்துநிற்கும் ஓர் திப்பிய ஆசையின் மயக்கத்தில் எழுகின்ற கனவினிழலே ஆயினும் ஆகலாம். யாழிலின்றை இன்னிசையானது அந்தயாழ் மாய்வதுடன் தானும் மாய்த்துவிடுவதுபோல், நம்மிலிருந்து எழுகின்ற அவ்வான்மா நம்முடன் மாய்ந்தும் போய்விடும் என்று எண்ணப்புகினும் என்றி எனினும், கடவுளிடத்திலும் ஆன்மாவிடத்திலும் நம்பிக்கைவைப்பதால் நமக்கு எவ்விதத் தீங்கும் நேராமையுடன் அளவிறந்த நன்மைகளே விளையுமென்பதோ ஐயமறநிற்கின்றவோர் நிச்சயம்—

கடவுளின் உண்மையைக் காட்சிப்பிரமாணத்தால் நிருபிக்க இயலாவிடத்தும் அந்நம்பிக்கையை, அயிர்ப்பதனினும் கடைபிடிப்பதே நன்மை என்னும் தன்மை யிற்றுன் ப்ளோட்டோ இப்படிக்கறினாற்றி, நல்லாழ் விற்குச் சாதனமான ஒரு பொய்யேயாய் அவர் கடவுளைக் காட்டிக்கொடுத்துவிட்டார் என்று எண்ணலா காது. இனி, இவருடைய சீட்ரும், பிற்காலத்துத் தத்

துவ ஆராய்ச்சிக்கெல்லாம் தலைமை வகித்தவருமாகிய அரிஸ்டாட்டல் உரைத்திருக்கின்றவைகளையும் மனத்திற் கொள்ளலாம்—

அரிஸ்டாட்டல்:—இயற்கைகிழ்ச்சிகளெல்லாம் அவ்வைவைகளுக்குக்கும் அமைப்பின் சக்தியினாலேயே இயக்கப்பெறுகின்றன. புறத்திருக்கும் ஒருசக்தியின் சித்தத்தால்தான் இந்திகளிக்கிழ்ச்சிகள் முறையாக நடைபெறுகின்றன என்று கொள்ளவேண்டிய அவசியமில்லை. தெய்வத்தின் சித்தமும் இயற்கையின் செய்கையும்ஒன்றுபட்டிருக்கின்றன என்றவளவில் உரைக்கலாமேயொழிய அச்சித்தத்தால்தான் இந்தசெய்கைகள் நிகழ்கின்றன என்று என்னுவது மிக. “அவன்றி ஓரானுவும் அசையாது” என்ற அவ்வுலகறி வாக்கியதை அரிஸ்டாட்டல் இரண்டாகப்பிரித்து, “அவனும் இருக்கின்றன, அனுவும் அசைகின்றது. எனினும் இவ்வனு தன் இயற்கைக்கு இணக்கியவோர்க்கத்தியால் தானே அசைகின்றது. இவ்வாறு இது தன் இயற்கைக்கு இணக்கிய சக்தியால் அசைகின்ற முறையை அவனுக்குச் சம்மதமே” என்று மிகவும் நுண்ணியவையில் விளக்குவார். இப்படியே, ஆழாழி கரையின்றி நிற்பதும் அந்தரத்து அகிலேகாடி தாழாமல் நிலைநிற்பதும், முட்டைக்குள் கருவளர்வதும் இவையை எண்ணியிய இயற்கைச்செய்திகளுடன் மானுட விவகாரங்களும், அவ்வைவைகளின் இயற்கையமைப்பு வரன்முறையொழுக்குக்களிற் கிணங்கத் தாமாகவே நடைபெறுவனவாக அரிஸ்டாட்டல் சொல்வாரல்லாது இவைகளை ஒரு முழுமுதற் கடவுளின் சித்தத்தால் நடத்தப்பெறுகின்றன என்பது அவரது கொள்கைபாகாது; ஆயினும், அக்கடவுளின் சித்தமும் அது, இவைகளின் நிகழ்ச்சி முறை இயற்கையும் இது. ஆதலின் சாட்டையிற் பம்பரம் என்கின்ற செய்தி அரிஸ்டாட்டலினிடத்தில் செல்லாது.

இந்தநிலை நாத்திகம்போல் நாறுகின்ற தெளினும் அரிஸ்டாட்டல் நாத்திகரல்லர். மனிதனுடைய கற்பக்கையின்வண்ணம் கழறப்பெறுகின்ற தெய்வங்கள் அல்லாவிடினும், கடவுள் என்பது ஒன்று உண்டு என்றே அரிஸ்டாட்டல் கொண்டனர். கடவுள், உலகங்களைப்படைக்கின்றிலராயினும், இயக்குகின்றனர். அக்கடவுளிற்கு, உருவமில்லை, பிரிவில்லை, பாலில்லை, காமக்குரோதாதிகளில்லை, மாறுதலில்லை; அவர் முற்றிய முழுமையாய் நிரந்தரமா யிருக்கின்றார். கடவுள், உலகங்களை இயக்குகின்றது ஓர் எந்திரசக்தி போன்றதன்று; உலகவிவகாரங்களுக்கெல்லாம் தொகுதியாகிய வொருதோன்றுத் தோக்கமே அவ்வியக்கத்தின் தன்மையென்னலாம். காதலியொருத்தி தன் காதலை இயக்குந்தன்மை எவ்வாறே அவ்வும் என்பர் அரிஸ்டாட்டல். காதலன் காதலியின்பால் இழுக்கப்பெறுகின்றன அவன்தான் இப்படி இழுக்கவேண்டும் அவன்தான் இப்படி இழுக்கவையும் அதற்குரிய வொருசக்தியை அலுப்புகின்றன என்பதற்கில்லை. காதலன் செய்பவைகள் காதலியின் சித்தத்திற்கு இசைந்தவைகளாயிருக்கின்றன; எனினும் இன்ன இன்ன அவன் செய்யவேண்டும் என்று இவ்வள்கைத்தங்கொண்டு அன்னவைகளை அவன் செய்யுமாறு ஒரு சக்தியால் இவள், தெரிந்து இயக்கினால் என்பது ஏற்காது. மலர்கொய்

து கொண்டது தன் நாயகியின் மொய்குழலிற் குட்டுக்கின்ற தலைவனை அவ்வாறுசெய்ய இயக்கியது 'அவர்' என்னும் அம் முழுமையேயொழிய, அவள் சித்த மென்றேனும், அச்சித்தத்தின் தனிப்பட்ட ஒரு சக்தியென்றேனும் கருதுவது நேரிடன்று. அரிஸ்டாட்டலின் கடவுள் உலகத்தை இப்பகும் வண்ணம் இவ்வண்ணமே இயற்கையின் முதற்காரணமும், விடயங்களின் நோக்கமுடன் வேகமும், உலகத்தின் உருவமும் அதன் உயிரின் தத்தவமும் அவ்வுயிர்களின் வளர்ச்சியின் முடிவும் ஆவது கடவுள் அக்கடவுளும் ஓர் ஆள் அன்று, ஆள்பவனுமன்று—அஃதோர் அதிசய சக்தி—

அரிஸ்டாட்டலின் கொள்கையில் முரண் சிறிது தோன்றக்காணலாம். மற்று, முரண்விளையப் பேசுவது அரிஸ்டாட்டலின் வழக்கம். தன்னைத் தானே யணர்

கின்ற ஓர் தத்தவம் என அரிஸ்டாட்டல் இக் கடவுளைக் காட்டியிருக்கின்றனர். அக்கடவுள் ஒன்றும் ஒருபோதும் செய்வதில்லை. ஆகையும் இச்சையும் நோக்கமும் அக்கடவுளிற்கு ஒன்றுமில்லை. விடயங்களின் சார்த்தைப்பற்றிச் சிந்திப்பதே அக்கடவுளின் தொழில்போலும்; மற்று எல்லாவிடயங்களின் சாரமும், எல்லா உருவங்களின் உருவமும், அக்கடவுளேயாதலால், தன்னையே தான் சிந்தித்திருப்பதன்றிக் கடவுளுக்கு வேறேர் காரியம் இருப்பதென்பது இயலாது. எனின், “ஒன்றும் செய்யும் வகையின்றிப் பேரளவில் சம்மானிருக்கின்ற ஆங்கிலைப் அரசரே போலும், பாவம் இந்த அரிஸ்டாட்டலின் கடவுளும்” என்றுவில்ப்பூராண்ட் என்னுமோர் அமரிக்க நூலாகிரியர் ஆவியம்செய்வது ஒருகால் பொருத்தமுள்ளதாகலாம்.



நம்மாழ்வார் வைபவம்

திருவாய்மாழி

[868-வது பக்கத் தொடர்ச்சி]

4-ம் பத்து 1-ம் தக்கம்.

9-ம் பாகரம்.

படிமன்னு பல்கலன் பற்றீ
—றுத்தைம் புலன்வென்ற
செழிமன்னு காயம் செற் ற்கஞ்
மாங்கவனை யில்லார்
குடிமன்னு மின்சவர்க்க மெய்தியு
மீள்வர்ண மீள்வில்லை
கொடிமன்னு புள்ளுடை யண்ணல்
கழல்கள் குறுகுமினே.

உரை:—படி-பூமி என்ன, அதாவது மனிதர்கள் துவீடு வயல் தோட்டம் என்ன, மன்னு பல்கலன்-ஸ்திரமான விலையுர்ந்த நானுகிதமான சிறந்த ஆபரணங்கள் என்ன ஆக இவைகளைவாவற்றையும், பற்றீடு அறுத்து - ஆகை கொஞ்சங்கூட இல்லாமல் விட்டு, ஜம்புலன் வென்று - ஜம்புலன்களையும் அடக்கி, செழிமன்னு - தாங்கள் தவம்செய்யுமிடத்துச் செழிகள் பூண்டுகள் முதலியன் அடர்ந்து மூளைப்பினும் அவைகளைக்களையாமல், காயம் செற்றார்களும்-தங்கள் தேவூத் துக்குச் சுகம் பாராட்டி அநுபவிப்பதின்றி வருந்தின வர்களுக்கும், ஆங்கு - அந்தத் தபஸ் விஷயத்திலே, அவனை இல்லார்-சசன் துளை இல்லாமல் தவம் பலிக்காது. குடிமன்னும்-பூமியில் தவவிளகள் ஒரு நாற்றுண் டில் மரிப்பதுபோ வில்லாமல் அதேக் குறைந்த ஆதாரம் செலுத்தியுள்ளசுவரூப ஆந்தத்தை, இறப்பு என்னும் - இறப்பு அதாவது முடிவு அல்லது மோசங்களென்று நினைக்கும், நூனிக்கும் - ஓர்வசுப்பு யோகியாகிய நூனையோக நிவ்டனுக்கும், அப் பயன்-ஆத்மாவலோகனம், அதாவது பரிசுத்த ஆத்மசுவரூபத்தைக் காண்கையாகிற சுகம், இல்லை—பகவானை ஆச்சரியிக்காவிட்டால் கிடைக்காது. பகவானை ஆச்சரியிக்காவிடில் பூர்வகர்மத்துப் பயன்கள் குறுக்கிட்டு யோகம் சித்திக்காமல் போம்; நூனையோகிக்குப் பரிசுத்தாத்தம் சுவரூபம் பகவானது கிருபைபால் கிட்டுவது. சிறுக-அல்பமாக, நினைவது-நினைப்பதாகிய நினைவிற்குக் காரணமாய், ஓர் பாசம்-உலக விஷயங்களில் மூட்டுவதான சங்கம், உண்டாம் - ஸம்பவிக்கும், அதாவது இந்த நூனியின்மனத்திற்கு ஆத்மாநுபவம் பூரணமாக ஏற்படாது. மேலும், மறகவில்-உடம்பைத் துறக்கும் சமயத்தில், சசனைப் பற்றி - பகவானது சவ

10-ம் பாகரம்.

குறுகமிக வுணர்வத் தோடு

நோக்கி யெல்லாம்விட்ட

இறுகலிறப் பென்னும் நூனிக்கும் .

அப்பய னில்லையேல்

சிறுக னினைவதோர் பாசமுண்டாம்

பின்னும் வீடில்லை

மறகவிலி னீசனைப் பற்றி

விடாவிடில் வீட்டின்தே.

பதவுரை:—உணர்வத்தோடு - நூனத்தோடு, அதாவது இங்கு ஆத்மாவோடு, (ஆத்மா நூனசுவரூபன் என்ற நிர்ணயிக்கக் கூடும்) குறுக - வெகு விரிவாய் இங்கு மங்கு மோடித் திரியும் மனதை இழுத்துத் தன் ஆத்மாவையே சோதிக்கும் முயற்சியில் குறுக்கி நிலைபெறச் செய்து (Concentrate என்கிற ஆங்கில பதத்தின் பொருள்.) மிக நோக்கி - பிரயத்நசாத்திப் பாய்விறுத்தி, எல்லாம் விட்ட-ஆத்ம விஷயத்தில்தவிர மற்ற எல்லாவிடியங்களிலும் ஆகையை விட்டவனும், இறகல் - விசாலமான - அதாவது பரிபூரண பிரம்மா நந்தத்தை அதுபவிக்க மனமில்லாமல் அதைவிடக் குறைந்த ஆத்மாவைமாத்திரம் செலுத்தியுள்ளசுவரூப ஆந்தத்தை, இறப்பு என்னும் - இறப்பு அதாவது முடிவு அல்லது மோசங்களென்று நினைக்கும், நூனிக்கும் - ஓர்வசுப்பு யோகியாகிய நூனையோக நிவ்டனுக்கும், அப் பயன்-ஆத்மாவலோகனம், அதாவது பரிசுத்த ஆத்மசுவரூபத்தைக் காண்கையாகிற சுகம், இல்லை—பகவானை ஆச்சரியிக்காவிட்டால் கிடைக்காது. பகவானை ஆச்சரியிக்காவிடில் பூர்வகர்மத்துப் பயன்கள் குறுக்கிட்டு யோகம் சித்திக்காமல் போம்; நூனையோகிக்குப் பரிசுத்தாத்தம் சுவரூபம் பகவானது கிருபைபால் கிட்டுவது. சிறுக-அல்பமாக, நினைவது-நினைப்பதாகிய நினைவிற்குக் காரணமாய், ஓர் பாசம்-உலக விஷயங்களில் மூட்டுவதான சங்கம், உண்டாம் - ஸம்பவிக்கும், அதாவது இந்த நூனியின்மனத்திற்கு ஆத்மாநுபவம் பூரணமாக ஏற்படாது. மேலும், மறகவில்-உடம்பைத் துறக்கும் சமயத்தில், சசனைப் பற்றி - பகவானது சவ

ஞபத்தையும் தூய்மையையும் ஆனந்தாதி குணங்களை யும்னினைந்து, அதற்குச் சமமாக ஆத்மஸ்வரூபம் மாட்சிமைஉள்ளதென்று விசவவித்து, வீடாஷிடல் - இந்த நினைவு உயிர் துறக்கையில் ஸம்பவியாவிட்டு, வீடில்லை - கேவல ஆத்மஸ்வரூபம் பிறகு கிடைக்காது.

பகவத்கிதையில் கூறியவண்ணம், நூன்யோக்கில்லை ஆக்கு, பகவானுக்கு ஸமாநமாகத்தன் ஆத்மசவரூப மிருக்கிறதென்ற மனோவம் தேகத்தை விடுகின்ற வரையில் இருக்கவேண்டுமென்ற கட்டளையை நினைத் துக்கூறியபடி. வீடு - முக்கியமான மோக்ஷத்திற்கும், அதாவது பகவானுக்கு வைகுண்டத்தில் கைங்கரியம் செய்கையாகிற உண்மையான மோக்கத்திற்கும், பக்கியோகத் துவக்கத்திலும், யோகம் அதாவது பக்கியோகம் நடைபெறச் செய்கையிலும், பிறகு உயிர்துறக்கையிலும் பகவானை ஸ்மரித்து ஆச்சரியிக்கவேண்டும். அஃதே - உபாயமான அங்கங்களிலும் முபல்கின்ற தபசிலும், அதுசந்திக்கின்ற யோகத்திலும் வேண்டிய ஸாதங்கள் வேறுபடாமல் ஒன்று யிருக்கின்றன.

குறிப்பு 1.—இப்படி ஆழ்வார்க்குறவுவதன்தாத்பரியம் என்னவென்றால், ஒரே தவத்திற்குப் பெரிய பபனுன மோக்ஷம் கைக்குக் கிட்ட இருக்க அதே தவத்துக்கு அல்பமான பரிசுத்த ஆத்மஸ்வரூபமான சிறு பயனை அபேக்ஷிப்பானேன்? ஜீயோ! என்ன புத்திக்குறைவு! இப்படிப் பெரும்பொருள்கிடைக்கத் தவப்பயன் காத் திருக்க அதைக் கவனிக்காமல் அல்பப் பயனைச் சில மூடர்கள் நூன்யோகிகள் என்று பெயரிட்டுக்கொண்டு தேகின்றார்களே, இதென்ன இழவு, என்கிறபடி

குறிப்பு 2:—பகவத்கிதையில் செப்பிய “ஜிஞ்ஞாஸ்” என்கிற பகவத் பக்தர்களின் ஒரு பரிவுக்காரரைப் பற்றித்தான் இப்பாசரம் கூறுகின்றது. “ஜிஞ்ஞாஸ்” என்கிற ஆயிய பத்திற்கு “ஒன்றை அறிய ஆசை” என்பது பொருள்; அங்குப் பகவத்கிதையில், ஆத்மாவின் பரிசுத்தாத்ம சவரூபத்தை அறிய இச்சிக்கின்ற வன் என்று பொருள்படும். மேல்கண்ட 1-வது குறிப்பில், மரணதெசையிலுங்கூட ஈசனுக்கு ஸமானமான ஆத்ம சவரூபம் இருக்கின்றதென்ற மனோவம் ஆவ சியகம் என்பது கிடை 8-ம் அத்தியாயம் 6 சலோகத்தி னால் ஏற்படுகின்றது. இதை உட்கொண்டே ஆழ்வார் “மறுகலில் ஈசனைப் பற்றி”, ஆத்மாவைக்காணத் தவம் செய்துநிற்கும் யோகியும் உயிரை விட்டிவை மென்கிறார் இப்பிரெகரணத்தில் 16வது அத்தியாயம் 9, 10, 13 சலோகங்களை உற்றுப் பார்க்கவேண்டும். ஆத்மசவரூபம் மங்களமா அமங்களமா வென்றும் “அது இது வென்றும் ஒருவருக்கும் உணரலாகாது, உணர்ந்து மேலும் காண்பதறிதென்றும்” ஆனால் இந்த ஆத்மசவரூபத்தைப் பகவான் இன்னருளால்தாம் உணரப்பெற ஏற்றும் 8-ம் பத்து 8-ம் திருவாப்பமாறி 6-ம் பாசரத்தில் கூறுகின்றார். என் காண்பது அரிது என் பதையுந் தாமே கூறுகின்றார். சுகங்கள் என்று கருதி அநுபவிக்கப்படுகின்றவைபெல்லாம் அல்பங்களை நம் அல்திரங்களை நம்முடியும் அறிந்து அந்தப் பிரக்குதி இன்பங்களிலே அகப்படாதே நூனம் நன்றாய்க்கிடைக்கவேணும். அப்படி ரஸங்கள் பசையற்றுப் போன்ற ஆத்மசவரூபம் கிட்டும். இரண்டுமரிது. தேற்றினாலும் உயிர்துறக்கையில் பகவானைத் தேஹும் முடியும்சமயத் தில் நூபகத்துள்வைத்து உயிர்துறக்கவேண்டும். இது அஸாத்தியம்; ஏனைனில், அச்சமயத்தில் “ஜீயோ இவர் உயிர் துறக்கின்றாரே என்று சற்றத்தாரும் நண்

பரும்கூடி இருக்கப்போகிறவேனுடு அதுதபிக்கின்றார்கள். ஏற்கனவே மனத்தளர்ச்சியுள்ள யோகிக்குப் பிறரதுஅதுதாபம் யோகாஷிஷ்டைபைக்குலைத்துவிடு ‘உன்மத்தன்போல் பிறதே ஏறி, அநாகம் பொழிகிறதால் அவன் ஏமாந்துபோகிறுன். இவனுக்கு, பகவானேனுடு ஆத்மசவரூபத்தை ஒப்புக்கூட்ட, பகவானை நினைக்க வும் ஆத்மாவை நினைக்கவும் இவ் விரண்டுக்கும் ஒப்புக்கூட்ட முயலவும் முடியாது, என்று தாமே 8-ம் பாசரத்தில் அருளிச் செய்கிறூர்.

11-ம் பாசரம்.

அஃதே யுய்யப்புகு மாறெறன்று
கண்ணன் கழல்கண்மேற்
கொய்சூம் பொழிற்குழ் குருகூர்ச்
சடகோபன் குற்றேவல்கள்
செய்கோலத் தாயிரம் சீர்த்தொடைப்
பாட விவைபத்து
மங்காமற் கற்பவ ராழ்தயர்
போடுயயப் பால்டேர்.

உரை:—அஃதே-அதுவே, அதாவது எம்பெருமா னுக்குக் கைங்கரியாகக் கவிபாடுவேதே, உய்யப்புகுமா றெற்று-நன்கு பிழைக்கும் வழி என்று தீர்மானித்து, கண்ணன் கழல்கள்மேல்-ஆரீ கிருஷ்ணன் திருவடிகள் சிவயமாக, கொய்சூம் பொழில்குழ் குருகூர் - உத்தியானவனங்களை உடைய திருக்குருகூர், சடகோபன்- ஆழ்வாராலே, குற்றேவல் செய்கைங்கரிய ரூபமாகச் செய்யப்பெற்ற, கோலத்து ஆயிரம் - அலங்காரமான ஆயிரம் பாட்டுக்களில், சீர்-சீர்மைபான குணங்களும், தொடை-சந்தர்ப்பங்களும் அடங்கிய, இவைபத்தும், அஃகாமல் கற்பவர் - ஆசுபை நின்தை இவைகளில்லா மல் அப்பியவிப்பவர், ஆழ்துயர் போய் - ஆழ்த்த துக்கங்களைத் தாண்டி, உய்யப் பால்டே-பகவத் கைங்கரிய மஹாராஸத்தைப் பெற யோக்கியர்களாவார்கள். அதாவது பெறுவார்கள், இது சிச்சிபம். இந்தத் தசகத்தின்கோக்கு-ஜீசுவரியம் கைவல்லியம் முதலியன அல்பகால அநுபவமாகபாலும் நிலைப்பறுத பேறுகள்துகையாலும் அவற்றை உபேக்ஷித்து அநந்தமான ஸ்திரபலத்தை அளிக்கக்கூடிய எம்பெருமானைப் பற்றுங்கோள், என்பதாம்.

விசேஷக் குறிப்பு:—ஒன்று உணரவேண்டும். “கைவல்லியம்” என்பது இதர மதங்களில் மோக்ஷத்திற்கு மறுபெறயாக அமைகிறது. ஆழ்வாரதுமத்தத்தில் ஆத்மசவரூப அநுபவமாகிற அற்பப் பயனுக்கு இடுகுறிப் பெயராக, பத்தாவது பாசரத்தின் உரையில் யாம்வரைந்துள்ள அர்தத்தத்தில் மாத்திரம் இது உபயோகிக்கப்பட்டிருக்கிறது. ஆரீமாநுஜமதம் இப்பெரியார் நோக்கத்தையே அநுசரித்திருக்கிறது. வைணவர்களின்மோக்ஷம் என்னவென்றால்-ஆரீமாநாராயணருளால் அப்பிராக்கிருதமான வைகுண்டம்ஏகிஅந்தப்பரமபதத்தில் மறுபிறப்புக்களின்றி ஸ்திரவாசம் செய்து அநந்தக்களிப்புண்டுதனக்கு இஷ்டமானகைங்கரியத்தைச் சவயேச்சையாயும் சவயப்பிரயோஜனமாயும்செய்துகளிப்படைவேதே. இந்தப் பணிவிடையைப் பகவான் உகப்பாய் ஏற்றுக்கொள்வேதே பக்கன் கருதும் பிரதிப்பிரயோஜனம். அருமைப்புதல்வலுக்கு இன்னடிசிலும்தீங்களியும் ஊட்டுவது அம்மகனது உகப்புக்காகவென்று தோன்றினாலும் உண்மையில் தகப்பன் மனம் களிப்படைவதுபோலப் பகவத் கைங்கரியம் இருதலையிலும் பக்கனது உகப்புக்கே ஆகும்.

தமிழ்ப் பாடம் 45.

ஈள வேண்பா—கலிதொடர் காண்டம்

[865-வது பக்கத் தொடர்ச்சி]

பிரிந்தகன்ற னளைத் தேடித்திரிந்த தமயந்தி ஒரு பாம்பின் வாய்ப் பட்டதையும், அவளைபொரு வேடன் வந்து மீட்டதையும் இனிவரும் சில செய்யுள்களிற் காண்போம்.

வேட்ட கரியை விழுங்கிப் பெரும்பசியால் மோட்டு வயிற்றாவு முன்றேன்ற—மீட்டதைனே ஓரா தருகளைந்தா ஞன்டே னற்கூந்தற் போரார் விழியாள் புலர்ந்து.

பதப்பிரிவு:—வேட்ட கரியை விழுங்கி பெரும் பசியால் மோட்டு வயிற்று அராவு முன் தோன்ற மீட்டு அதனை ஓராது அருகு அணைந்தாள் உண் தேன் அறல் கூந்தல் போர் ஆர் விழியாள் புலர்ந்து.

பதவுரை.

வேட்ட - (தான்) விரும்பிய

கரியை - (ஒரு) யானையை

விழுங்கி - விழுங்கி

மோட்டு - மோடான்

வயிற்று - வயிற்றையுடைய

அராவு - பாம்பு (ஒன்று)

மீட்டு - பின்னும்

பெரும் - பெரிய

பசியால் - பசியோடு

முன் - எதிரே

தோன்ற - வர,

தேன் - வண்டுகள்

உண் - மொய்க்கின்ற

அறல் - கருமணல் போன்ற

கூந்தல் - கூந்தலையும்,

போர் - போர்த்தொழில்

ஆர் - பொருந்திய

விழியாள் - விழிகளையும் உடைய தமயந்தி,

அதனை - பாம்பு வருவதை

ஓராது - அறியாமல்

அருகு - (அப்பாம்பிற்கு) அருகே

புலர்ந்து - சோர்வடைந்து

அணைந்தாள் - நெருங்கினாள்.

விரிவுரை:—யானையை விழுங்கியும் அடங்காத பசி பின்னுங் கொண்டிருந்த வொரு பெரும் பாம்பிற் கருகே, சோர்ந்திருந்த தமயந்தி, அதனை அறியாமற் சென்றடைந்தாள். அவளையும் பற்றி அப்பாம்பு விழுங்கத் தலைப்பட்டது. முன்னரே யானையை விழுங்கி அதன் வயிறு மோட்டிருக்காதாயின் பிடித்த இந்தத் தமயந்தியை அதுதான் ஒரேவாயாய் விழுங்கிப் போயிருக்கும். அவ்வாறு நிகழுமால், பாம்பின் வாயில் பாதியுடல் முழுகப் பத்தினித்தெய்வந்தானே இவ ஸென்று நம்மனோர் பரவும்படி அவள் தன் நாயகளைத் தொழுதழைக்கவும், அன்னவளை வேடன் ஒருவன் வந்து காப்பதற்கும், நேரம் தரும்பொருட்டே புக மேந்தி, யானையை விழுங்கிபிருந்த பாம்பினால் அவளை விழுங்கவைத்தார் போனும்.

—

அங்கண் சிசும்பி னவிர்மதிமேற் சென்றடையும் வெங்க ணரவுபோன் மெல்லியலைக்—கொங்கக்கு

மேலெல்லாங் தோன்ற விழுங்கியதே வெங்கானின் பாலெல்லாங் தீயுமிழும் பாம்பு. 118.

போழிப்புரை:—அந்தக் கொடிய காட்டிலெல்லாம் தீயைப்போன்ற விஷத்தைக் கக்குவதாகிய அப்பாம்பு, அழகிய இடமகன்ற வானத்தில் விளக்குகின்ற சங்கிரைனைச் சென்று பிடிக்கும் சூருத்தன்மை பொருந் திய இராகுவென்னும் பாம்பைப்போல், மெஜ்மைத் தன்மைவாய்ந்த தமயந்தியின் கால்களைப்பற்றி அவள் முலைவரையில் விழுங்கிவிட்டது.

—

வாளரவின் வாய்ப்பட்டு மாயாழுன் மன்னவின் தாளைடந்து வாழுங் தமிழேனைத்—தோளால் விலக்காயோ வென்றழுதாள் வெவ்வரவின் வாய்க்கிங் கிலக்காகி நின்றூ ளெடுத்து. 119.

பதப்பிரிவு:—வாள் அரவின் வாய் பட்டு மாயா முன் மன்னவ நின் தாள் அடைந்து வாழும் தமிழேனை தோளால் விலக்காயோ என்று அழுதாள் வெம்மை அரவின் வாய்க்கு இங்கு இலக்கு ஆகி நின்றூள் எடுத்து.

அண்வயம்:—இங்கு, வெம்மை அரவின் வாய்க்கு இலக்கு ஆகி நின்றூள், “மன்னவ, நின் தாள் அடைந்து வாழும் தமிழேனை, வாள் அரவின் வாய்ப்பட்டு மாயாழுன் (உன்) தோளால் விலக்காயோ” என்று எடுத்து அழுதாள்.

பதவுரை.

இங்கு - இக்காட்டில்,

வெம் - கொடிய

அரவின் - பாம்பின்

வாய்க்கு - வாய்க்கு

இலக்கு ஆகி - குறியாகி, இரையாகி

நின்றூள் - நின்றவளாகிய தமயந்தி,

“மன்னவ - வேந்தனே,

நின் - உன்னுடைய

தாள் - பாதங்களை

அடைந்து - (தஞ்சமென) மனதிற்கொண்டு

வாழும் தமிழேனை-தனிபாய் வாழ்கின்ற என்னை

வாள் - வாள்போன்ற பற்களையுடைய

அரவின் - பாம்பினது

வாய் - வாயில்

பட்டு - அகப்பட்டு

மாயாழுன் - நான் சாவதன்முன்

தோளால் - (உன்) தோளினால்

விலக்காயோ - விலக்கிக் காக்கமாட்டாயோ”

என்று - என்று

எடுத்து - கூவி

அழுதாள் - அழுதாள்.

விரிவுரை:—தமயந்தி தன் நாயகன்பால் பாராட்டு கின்ற பக்தியின் சிறப்புச் சொல்லுங் தரமன்று. வீர மும் செல்வமும் வாய்ந்த வீரமாஜனுக்கு ஒருதனிப் புதல்வியாய்ப் பிறந்து, எவ்விதக் குறைவுமின்றி அரசின்வரு நலங்களைல்லாம் அனுபவித்து அன்னையின் அன்பிற்கிடையேவளர்ந்தவள் இவள். அன்னவளை இந்திரனே விழுங்குவதுவந்து நன்மணம் இரந்து வேண்டி

னுண். அதனிற் கீணங்கிலிருப்பாளாயின் எவ்வகைப் பதவி எய்தியிருப்பாளன்பதை அதிவீராமபாண்டியன் நெடடத்தத்தில் வெசு அழகாகக் காட்டிவைத்தார். புகழேந்திப்புலவர் நூலின்படி, இந்திரன் நளைனமாத் திரம் தன் காதல்தூதனுக்த் தமயங்தியிடம் அனுப்பி னுண். நெடடத்தத்திலோ இந்திரனும் மற்றத்தேவர்களும் நளைனத் தூதாக அனுப்பியதோடு நிற்காமல், தூதிகள் சிலரையும் தமயங்தியின் காதலைப் பெற்றுவருமாறு அனுப்பிவைத்தனர். அவ்வாறு வந்த தூதிகளில் தேவேந்திரனுடைய தூதி, இந்திரன் அவள்மீது கொண்டிருந்த காதலின் மிகுதியை அவனுக்குக் கூறி, அதற்கவன் இணங்குவாளாயின் அவனுக்கு வாய்க்கக் கூடிய நலன்களின் சிறப்பைப் பின்வருமாறு எடுதுக் காட்டினால்:-

தாதொடு நறவு தூற்றுந் தருஷிழ வினிது வைகி மேதகு நிதியு மானும் வேட்டன வுவந்து நல்க ஏதமிலர்மபை மாதர் முறைமுறை யேவல் கேட்ப நீதொழு மமர் யாரு நிற்றெழுப் பணித்தி யென்றால்

“தமயங்தியே, மகரந்தப் பொடிகளோடு தேஜையும் தூவகின்ற கற்பகவிருக்கத்தின்நிழலில் இனிமையாப் அமர்ந்து, சிறப்புவாய்ந்த சங்கிதி பதுமிதினன் னும் இருநிதிகளும் காமதேனுவும், நீவிரும்பியவைகளை மகிழ்துகொடுக்க, பழிப்பற்ற தேவகன்னிகைகள் வரிசை வரிசையாக நின்று நீ இட்ட கட்டளைகளைச்செய்ய, இப்பொழுது நீ இங்கிருந்து, வருணனென்றும் வாயு வென்றும் தொழுகின்ற தேவர்களைல்லாம் அங்கு வந்து உன்னைத் தொழும்படி செய்துகொள்வாப்” என்பது இச்செய்யுளின் பொருள். இவ்வகைத் தாய இணையிலாப் பெரும்பேறுகளை எல்லாம் இந்திராணியாகித் தான் பெறுதற்கு மனங்கொள்ளாமல் தன்னுள்ளத்தே என்றும் நீங்காதிருந்த நளனுக்கே தன்னை உவகையோடும் அளித்தாள். அவனே, மாற்றியளித்த அன்பில் இவனுக்கு எள்ளளவும் குறைந்தவ என்ல்லையினும், பொய்ச்சுதாடி அணைத்தையும் இழுந்து தான் கெட்டதன்றியும் இவளையும் இந்திலைக்குக் கொணர்ந்து பாம்பின் வாயிலும் தள்ளிவிட்டான்னன் அம்படி செய்துளான். சூதினை அவன் ஆடிய அக்காலத்தில் அருகிருந்தும் அவன் தடுக்காத கற்பின் திறத்தை முன் குறித்திருக்கின்றோம். (‘இனிச் சூது ஒழிந்தோம்;’ என்று நளன் தன்னை யறியாமலே, அவனும் அச்சுதாட்டத்தில் கலந்திருந்தவன்போல் பாராட்டியதையும் பார்த்தோம்). எனினும் இங்குத் தமயங்தி தன்னைக் காப்பதற்குத் தெய்வத்தைத் துணையமுத்தி வள். ஆடிய சூதினால் நகர்கிக்கிக் காட்டிற்குக் கொணர்ந்து, நளனிரவில் சோர்துயிலில் நீத்தகன்றவோர் நாயகன் கால்களின் நினைவையே பின்னுந் தொழுது இச்செய்யுளில் அவனைத் துணைக்கமூக்கின்றார். புனித முடைய இவ்வனிதையின் பெருமைக்கு இணைதானும் ஏதேனும்போன்டோ!

வென்றிச் சினவரவின் வெவ்வாயிடைப்பட்டி வன்றுயராற் போயாகி மாள்கின்றேன்—இன்றன் திருமுகநான் காண்கிலேன் நேர்வேந்தே யென்றால் பொருமுகவேற் கண்ணால் புலர்ந்து.

பதப்பிரிவு:—வென்றி சினம் அரவின் வெம்மை வாய்இடைப்பட்டி வல் துயரால் போய் ஆவி மாள்கின்றேன் இன்று உன் திருமுகம் நான் காண்கிலேன்

தேர் வேந்தே என்றால் பொருமுகம் வேல் கண்ணால் புலர்ந்து.

பதவுரை.

பொரு - போர்செய்கின்ற

முகம் - முனையையுடைய

வேல் - வேலாயுதத்தைப் போன்ற

கண்ணால் - கண்களையுடைய தமயங்தி,

புலர்ந்து - சோர்வடைந்து

“தேர் - தேர்களையுடைய

வேந்தே - அரசனே,

வென்றி - வெற்றிபொருந்திய

சினம் - கோபமகொண்ட

அரவின் - பாம்பினது

வெம்மை - கொடிய

வாய் - வாயின்

இடை - நடுவில்

பட்டி - அகப்பட்டி

வல் - மிகுந்த

துயரால் - துண்பத்தோடு

ஆவி - எனது உயிர்

போய் - போய்

மாள்கின்றேன் - சாகின்றேன்.

இன்று - இன்றையதினம்

உன் - உன் னுடைய

திரு - அழகிய

முகம் - முகத்தினை

நான் - நான்

வொன்றே குறை”

காண்கிலேன் - காணப்பெற்றிலேன். (அது

என்று கூறினால்.

விரிவுரை:—துணைக்கமூத்த நாயகன் வாராமையால் இனித்தான் பிழைப்பதற்கில்லையென்பதுதமயங்திக்கு நிச்சயமாயிற்ற. அதற்குள் பாம்பும் மேன்மேல் விழுங்க, இதன் வாயில் தன்னுடல் நொருங்குகின்ற வருத்தத்தைத் தாங்காமல் பின்னுஞ் சோர்வடைந்து, “ஆவிபோய் மாள்கின்றேன்” என முறையிட்டனள். உயிர்கீங்கும் தருணத்தில் மாந்தர் தத்தம் நெஞ்சத் திருந்த குறைகளைக் கூறுவது மரடு. தமயங்தியும் தன்குறை யாதெனக்கூறுகின்றார். “மணம்புகுந்த நாள் முதல் இப்பன்னிரண்டு வருடகாலமும் ஒவ்வொரு இரவும், துயில்நீத்துக் கண்ணைத் திறந்தவுடன் நான் உன்முக தரிசனம் செய்யத் தவற நேர்ந்ததில்லை. இவ்வொரு நாளே எனக்கு அப் பாக்கியம் கிடைக்காமற் போயிற்று. அதுவும், சாகின்ற இங்காளில்தானு நான் உன் முகத்தை ஒரு முறையேனும் காணமற் சாதல் வேண்டும்!” என்று இரங்கி, இறப்பதன்முன் தன்குறையைக் கூறிக்கொள்கின்றார் தமயங்தி.

இனி, சாகின்றவேளையில் வொருவருக்கிருந்த மனக்குறை அடுத்த பிறவியில் நிறைவடையும் என்பார். எனின், “இப்பிறவியில் நீ என்னைப் பிரிந்தாயானுலும் மறபிறவியிலேனும் உன்னை என்கொழுநனும் மீண்டும் பெறுதல்வேண்டும்” என்னும் ஓர் உட்கருத்தும் இதனில் அடங்கியிருக்கின்றது.

மற்றெழுத்த தோள்பிரிந்து மாயாத வல்வினையேன் பெற்றெழுத்த மக்காள் பிரிந்தேகும்—கொற்றவேணை நிரேனுக் காண்குதிரோ வென்றமுதாணீஸ்குழந்துக் காரேனு மொவ்வாள் கலுழுந்து. 121.

பதப்பிரிவி:—மல் தொடித்த தோள் பிரிந்தும் மாயாத வல்வினையேன் பெற்று எடுத்த மக்காள் பிரிந்து ஏகும் கொற்றவைனே நீர் ஏனும் காண்குதிரோ என்று அழுதாள், நீர் குழந்து கார் ஏனும் ஒவ்வாள் கலும் சுது.

பதவுரை.

நீள் - நீண்ட

குழந்து - (தன்) கூந்தலுக்கு

கார்ஏற்றும் - கார்மேக்கங்கூட [தமயந்தி.

ஒவ்வாள் - (நிறத்தில்) ஒப்பாகாதவளாகிய

கலும்து - கலங்கி,

“மல் - வலிமை

தொடித்த - பொருந்திய

தோள் - (என் நாயகன்) தோள்களை

பிரிந்தும் - பிரிய நேர்ந்தும்

மாயாத - (உடனே) இறவாத

வல் - கொடிய

வினையேன் - பாலியாகிய நான்

பெற்று - பெற்று

எடுத்த - வளர்த்த

மக்காள் - குழந்தைகளே,

பிரிந்து - (என்னைவிட்டுப்) பிரிந்து

ஏகும் - போகின்ற

கொற்றவைனை - அரசனை

நீர் ஏனும் - நீங்களாவது [தெரியவில்லையே]

காண்குதிரோ - பார்ப்பிர்களோ (என்னவோ

என்று - என்று

அழுதாள் - அழுதாள்.

விரிவுரை:—“நானே உத்தமியாவிருந்தால் நாயகன் பிரிந்துவிட்டான் என்பது தெரிந்தவுடன் எனது உயிர் அந்தக்கணமே தானுகப் போயிருக்க வேண்டா வோ! அப்படிப் போகாததற்குக் காரணம் நான் செய்த தீவினையே ஆதல் வேண்டும். தானுகப் போகாத வுயிரைத் தண்டிப்பதுபோல் இப்பொழுது பாம்பு விழுங் கிப் போக்குகின்றது. இவ்வளவு கொடியவளான என் வயிற்றில் பிறந்த பாவத்தால் மக்களே, சீங்களும்கூட ஒருஊரும் நளைனை இனிக் காணுமற்போய்விடுகின்றீர் களோ யாதோ, என்று அஞ்சகின்றேன்” என்று தம யந்தி வருந்தினால் என்பது இச்செய்யுளின் கருத்து.

தான் தான் நளைனைக்காணுமல் மாண்டாலும், தன்மக்களேனும் பின்னால் அவனைக் காண்பார்கள், என்னும் நினைவால் சிறிது மனங்தேற முயன்றபோது, “பாவி யேன் வயிற்றில் பிறந்த அவர்களுக்குத்தான் அப்பாக்கியம் வருமோ!” என்ற ஐயத்தால் குலைந்து உருகுகின்றன. எவ்வெவர்தீமையும் தன்னதோகப்பாராட்டும் பெருந்தகையுடையவள் இவள், நளன் நாடிழுந்ததும் “தன்னுடைய கால் புகுந்தது” காரணம் என்றும், மக்கள் நளைனைக் காணுராகில் அதற்குக் காரணம் “தன்வயிற்றில் பிறந்தது,” என்றும் தன்னையே பழித்துக் கொள்வாள். மற்று தன்னுடைய துண்பத்திற்குப் பிறர் காரணமாயினார் என்று என்னுமல் அதுவும் தன் வினையின் கரியமே எனக் கொள்வாள்.

திருக்குறள் நீதி

2. பொருட்பால்

அரசியல்

[870-வது பக்கத் தொடர்ச்சி]

13. தெரிந்து தேளிதல்.

15. சுற்றுந்தழால்.

- அறமாதி யுபதையின் திறமாகுஞ் தெளிவு.
- குற்றமில் லாளைச் சுற்றமாய்த் தெளிக.
- கற்றே ரிடத்துங் குற்றங்கள் காணலாம்.
- குணஙல் மிகுதிபான் துணைல மரகும்.
- பெருமைக்குஞ் சிறுமைக்குஞ் கருமமே கரியாம்.
- சுற்றமில் லாரைப் பற்று தொழில்.
- காதலாற் றெளியின் பேதைமை பயக்கும்.
- தேராமல் தெளிந்தாற்குத் தீரா திடும்பை.
- தேறங்க தேராமல், தேர்ந்தபின் அயிர்க்கங்க.
- தெளிந்தான்க ணையங் தீரா விடும்பை.

14. தெரிந்து வினையாடல்.

- நலன்தெரி வினையின் பலன்குறி யரசு.
- வாரி வளம் பெறக் கோரிவினை செய்க.
- அன்பறி வலாவில் தேற்றமுடன் முயல்க.
- மாறின்றித் தேற்றுமும் வேறுவா ருணடு.
- அறிந்துவினை யாற்றுரைத் தெரிந்தேவல் கொள்ள.
- செய்வான் செயல்கால மெல்லா முணர்க. [றக.
- இதிதிதனு லாமெனின் அதவன்கண் விடுக.
- வினைக்குரிமைநோக்கி அதற்குரிய ஞக்குக. [கும்
- வினைக்கேண்மை வேறுக நினைப்பாணத் திருநீக்
- நாடோறும் வினைநாடின் கேடாகா துலகம்.

16. போச்சாவாமை.

- கோபத்திற் கொடிதே போகத்தின் மறவி.
- பொச்சாப் பார்க்கு இலச்சையுண் டாகும்.
- மறவிக்குப் புகழில்லை உறுதிநூற் றுணிபு.
- பொச்சாப் பில்லார்க் கச்சமே மில்லை.
- முன்னுறக் காவான் பின்னிருந்து வாடும்.
- இழுக்காமை வழுக்காமை விழுச்செல்வ மாகும்.
- சோராத முயற்சிக்கு நேராத தென்னே.
- நான்முறை மறந்தார் சிலம் பெருரே.
- மகிழ்ச்சி யுறுங்கா விகழ்ச்சியை என்னுக.
- மறவா முபற்சியான் பெறலரி தில்லை.

17. ചെംകോൺമൈ.

1. ஓரமில்லா நடுக்கை நேரான செங்கோல்.
 2. வானேச்கு முயிரென்னக் கோனேச்குங் குடிகள்.
 3. மறையறம் நிறுவப் பெறுவதே செங்கொல்.
 4. சூடுதமுவ மன்ன னடிதவமு முலசு. [லீ.
 5. முறைகுன்றுக் கோலுக்குக் குறைவொன்ற மில்
 6. நூல்நின்று காப்பாளைக் கோல்நின்று காக்கும்.
 7. கோல்கோடு மன்னர்க்கு வேல்வெற்றி யில்லை.
 8. ஆய்ந்துமுறை செய்யான் மாய்ந்துகெடுந் தானே.
 9. துட்ட சிக்கிரகம் சிட்டையா மிறைக்கு.
 10. களைகளைவ தாகும் பிழைகளைவ திறைக்கு.

18. കോട്ടേംകോൺമെ.

1. சூழலீக்கு மரசன் படுகொலைய னுவான்.
 2. பழிநாணு வரசன் வழிபறி கள்வன்.
 3. இறைமுறைசெய்யானேங்காடோரும்நாடுகெடும்.
 4. கோல்கோடு மரசன்பால் கூழ்குடிகள் நில்லா.
 5. ஏழையார்தம் கண்ணீர் கூழ்தேதயக்கும் வாளாம்.
 6. செங்கோன்மை யற்றால் மங்குமா மரச.
 7. துளியற்ற விழிராக்கு மளியற்ற செங்கோல்.
 8. வல்லரசன் கீழ்ச்செல்வர் அல்லதுக்கே ஆளாவார்
 9. கோன்முறை குன்றில் வான்முறை குன்றும்.
 10. காப்பவன் கோல்குன்ற ஆப்பயன் குன்றும்.

19. வெநுவங்க சேய்யாமை.

1. திருத்துங் கருத்துட நெறுப்பவன் வேந்து. [து]
 2. துண்டிப்பான் போன்றுபின் கண்டிப்பான் வேந்
 3. குடியுஞ்சக் கோலோச்சி னிடிவந்து வீழும்.
 4. குடிதிட்டும் வேந்தின் முடிதட்டி வீழும்.
 5. காய்ந்துசீறும் வேந்திற்குமாய்ந்துகெடும் செல்வம்
 6. ஈவிரக்க மில்லாப் பாவிபணம் பாழாம்.
 7. கொடுமொழித் தண்டம் அடுமுரண் தேய்க்கும்.
 8. ஆய்ந்து செய்யான் செல்வம் மாய்ந்துபோமென்க.
 9. அரண்செய்யா வேந்தன் சிரம்வீழும் விரைந்து.
 10. கல்லாதார் கூட்டம் பொல்லாப் புவிப்பொறை.

20. കണ്ണമ്പേര് ടാം

1. கண்ணேட்ட முன்மையால் மன்னுமில் விலகு.
 2. கண்ணேட்டமில்லாதான் மன்னிற் சமைபாகும்
 3. கண்ணேட்ட மற்றகண் கண்ணுவ தில்லை.
 4. கண்ணேட்ட மற்றகண் புண்ணும் முகத்தே.
 5. தாட்சன்னிய மற்றகண் மாட்சியின் ரூகும்.
 6. கண்ணேட்ட மற்றவர் கண்பெற்ற மரமாவார்.
 7. கண்ணேட்ட மற்றவர் மண்மேற் குருடர்.
 8. கருமஞ் சிதையாதே கண்ணேட்டல் நன்று.
 9. பொல்லாது சூழ்வார்க்கும் நல்லதான் கண்ணேட்
 10. நட்டான் நஞ்சீயினும் நாகரிகன் கட்டான். [டம்]

21. ອັກໍາໜາ ອົບ

1. ஒற்று முரைநூலுஞ் கொற்றவ னயனம்.
 2. ஒற்றன லறிதல் கொற்றவன் தொழிலாம்.
 3. ஒற்றினாற் ரேஸுன் வெற்றியோ அடையான்.
 4. உறவுவினை நட்பின் திறமாய்வோ கைற்று.
 5. ஜபுற் றறியின் மெய்விடா கெற்றன்.

6. தண்டத்தே யாயினு முன்பென்னு வெற்றன்.
7. வல்லார்வாய் நல்லார்வாய் எல்லாமாய் வானைற்
8. ஒற்றன் சூற்றை மற்றொற்றை வொற்கு. [றன்..]
9. மூவொற்றூர் ரணித்தனி யாய்வதே யுறுதி.
10. ஒற்றுக்கு வெகுமான மற்றூர்க்கு முரையற்க்.

22. ഊക്ക് മുട്ടമേ.

1. ஊக்க முடையானே யாக்க முடையான்.
 2. ஊக்கம் நிலைக்கு மாக்கமோ வழியும்.
 3. ஆக்க மிழப்பினு முக்கம் பேணுக.
 4. ஊக்க முடையாளை யாக்க மனுதும்.
 5. எனைத்தத்தே யூக்க மனைத்தத்தே யுயர்வு.
 6. முயற்சியே கண்ணு யுயர்ச்சியே என்னுக.
 7. உயர்ச்சி கெடினு முயற்சியே வேண்டும்.
 8. முயற்சி யுடையா ரிகழ்ச்சியடையார்.
 9. ஆக்கமும் வலியு முக்கமிலார்க் கிள்ளை.
 10. ஊக்க மற்றங்களேக்கின் மராமே.

23. മഴയിൽനെമ.

1. குடியினைக் கெடுக்கும் மதியெனு மாசு.
 2. மதியினு முயற்சியே குடியை யுபர்த்தும்.
 3. மதிவழி நிற்போன் குடமுடிந்து போகும்.
 4. மதியின் மிடியே குடிப்பழி பெருக்கும்.
 5. நெடுங்கண மறவி கெடுவா ரணிகலன்.
 6. நிதிநிலம் மீயினுவுக் கதிபெருர் சோம்பர்.
 7. இடத்திக மூப்படும் மதிக்குண முடையோன்.
 8. குடியின்கண் மதினமை அடினமை யாக்கும்.
 9. குடியாண்மைக் குற்றம் மதியின்மை போக்கும்.
 10. சோர்வில்லா மன்னன் பாரோல்லாம் பொறுவான்.

24. അർവ്വിന്നുണ്ടാക്കാൻ തോ.

1. தளரா நெஞ்சுச் தன்வினை முடிக்கும்.
 2. தொட்டதொழி லாற்றுரைன் விட்டுலைகம் நீங்கும்.
 3. வேளாண்மை வேண்டியன் தாளாண்மை வேண்டுக.
 4. தாளாண்மை யில்லார்க்கு வேளாண்மை யில்லை.
 5. இன்பங் கருதான் மன்னுயிர் காப்போன்.
 6. செல்வங் கொடுக்குஞ் சீரிய முயற்சி.
 7. பெருமுயற்சி யுடையானைத் திருவந்து சேரும்.
 8. விதிகொடி தாயினும் விளைப்பற்று வேண்டும்.
 9. மெய்யது வருந்தப் பொய்யாப் பலன்தரும்.
 10. வள்ளினா பணி ஒமைய்வாலி போக்கும்.

25 ഉക്കണ്ണപാഠം

1. இடுக்கண் வருங்கால் மசிழ்ச்சி யிருக்.
 2. எத்தனைத் துண்பமும் வித்தகர்க் கிள்ளீ.
 3. துண்பத்துட் டெபுரூர் துண்பமே துண்புறும்.
 4. இடுக்கணஞ்சா வினையி னிடுக்க னிடர்ப்படும்.
 5. உறுதியுள்ளா னிடுக்கண் னிறுதிகண்டு வாடும்.
 6. உள்ளபோ தீவா ரில்லையென்று நோகர். [டார்.
 7. இடும்பை யுடம்பறிந்தா ரிடும்பைக் குடைந்தி
 8. இன்பம் வேண்டார்க்குத் துண்பென்ன செய்யும்.
 9. இன்பம் விரும்பாரைத் துண்பஞ்சே ராது. [பர்.
 10. துண்பமே இன்பமென்பாரைத் துண்ணையும் மதிப்

அரசியல் முற்றிற்று.

அறிக்கை:—கலாநிலயத்தில் மதிப்புரை வரைவதற்குப் புத்தகம் அனுப்புவார் ரூ. 10 கட்டணம் செலுத்த வேண்டும். அப்பொழுதே புத்தகத்தின் குணங்களையுங் குற்றங்களையும் ஆய்ந்து எழுதுவோம். இல்லையேல் புத்தகத்தின் வரவுமாத்திரம் குறிக்கப்படும்.

குடி வாழ்க்கை

[Plato's Republic]

[867-வது பக்கத் தொடர்ச்சி]

ஒருநாட்டின்கண் அரசியல் முறையும், சமூகசுற்றியும் மாந்தர் வாழ்க்கையும் தநிலைகெட்டு இழிந்த விதம் இதுவென இதுவரைக் கூறிவங்தேன். இவ்விழி வினிர்கு மற்றொர் காரணமும் உள்ளது. அது மிகவும் முக்கியமான காரணம்.

சந்தோஷத்தை எய்தவேண்டுமென்பதே முடிவான மானுடனோக்கம். மனித அமைப்பில் மூன்றுவிதமான முக்கியஅம்சங்கள், மூன்று விதமான இயற்கைகளாய் இயங்கி மானுடனோக்கமான சந்தோஷத்தைப் பெற முயல்கின்றன. அறிவு (Reason), அவா (Passion), இச்சை (Desire) ஆகியிலுமைகளே மேற்கூறிய மூன்று மூல அம்சங்கள். கடையான இச்சை (Desire) என்பது, ஸ்தாலமாய சிற்றின்பங்களையே சரத மெனக்கொண்டு விவகரிக்கும் இயல்புடையது. இரண்டாவதான அவா (Passion) பேரிலும் புச்சிலும் பற்றுவதுத்து விவகரிக்கும் தன்மையது. முதல் இனத்தொன அறிவானது விஷபத்தின் வாய்மையைத் தேடித் தெளிந்து வாழ்கின்ற நோக்கமுடையது. அது, பொருளீஸ்யும் புகழையும் மதிப்பதில்லை.

மேற்கூறிய இம்மூன்று மூல அம்சங்களும் அவ்வவ் அம்சங்களின் இயல்பினிர்குரியபடி மனிதனுக்குச் சந்தோஷத்தை மூவ்வேறு முறைகளில் தருகின்றன. அவைகளில் எந்த அம்சம் ஒருவனிடம் அதிகமாய் இருக்கின்றதோ அதனது இயல்புவழியே மனிதன் பயில்கின்றவனுக்கின்றன. இன்னபடி மூவ்வேறு அம்சங்களால் இயக்கப்பெறும் இம்மூன்றுவிதமான இயற்கைகளையுடைய மனிதர்களை அழைத்து, ‘உங்களில் எவர்கிறந்தவர்’ என்று கேட்போமாயின், ஒவ்வொருவனும் தனது இயற்கையே சிறந்தது என்றும், சந்தோஷம் அதனிற்குண் இருக்கின்றதென்றும் கூறுவான். சிற்றின்பத்திலும் பொருளீட்டுதலிலும் நோக்கமுடைய மூன்றுவது இனத்தவன், அறிவினது பயனற்ற தன்மையையும், அதர்க்கெதிர் பொருளுடைமையால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்து நெடிது பேசவான். இரண்டாவது இயற்கையுடையவன், ‘பேரினிற்கும் புச்சினிற்கும் உதவாதெனின் அறிவினால் யாருக்கும் எப்பயனுமில்லை. அந்த வீண் அறிவு யாருக்குவேண்டும்’ என்று கூறுவான். அறிவினால் இயக்கப்படும் முதல் மனிதனே, விஷப வாய்மையைத் தெளிவதே வாழ்வின் பயனென்றும், மற்றவை ஒருநாள் வாழ்க்கைக்கு அவசியமாயிருக்கலா மெனினும், முடிவான நன்மையை வாழ்க்கைக்கு அவை ஒருநாளும் அளிக்கமாட்டாவென்றும் உறுதியாய்க் கூறுவான்.

மூன்றுவிதமான இயற்கைகளையுடைய இவர்களில் சிறந்தவன் யாவன்? இவர்களில் எவன் அகன்ற அனுபவத்தையும், உண்மையான அறிவையும் உடையவன்? அறிவினில் வளர்பவன், தனது இளமையனுபவத்தினால் ‘சிற்றின்பம், பேர், புகழ்’ என்பவற்றால் ஏற்படும் சந்தோஷத்தை ஆராய்ச்சிசெய்து அறிகின்றன். அறிந்து, விஷபவாய்மை கைவரப்பெறவதால் விளைகின்றவொரு எல்லையற்ற இன்பத்தின்மூன்மற்ற இரண்டும் பொருளற்றதாகிவிடும் தன்மையன என்பதைத் தெரிந்துகொள்கின்றன. அவனுக்குப் ‘பேர்,

புகழ் என்றபெருமையும் இல்லாமற்போகவில்லை. அவன்தான் உண்மைபான வாழ்வினை (True Being) தெரிந்து வாழ்வன். எனவே மனிதப்பெருமையை நிர்ணயிப்பதற்குரிய கருவி அவனே ஆகின்றன. அவனைக்கொண்டு மற்றவர் அளக்கப்பொருளையன்றி, மற்றவர்களைக்கொண்டு அவனை யளப்பதன்ப தெந்நாஞ்சில்லை. இது அவனுக்குப் பெருமையைத் தரவில்லையா? அவன் பெருமையென்ற யொன்றை நாடுவதில்லை; எனினும் பெருமையை அளக்கும் கருவி அவனுக்கு அமைகின்ற வொரு பெருமைபோ அவனுக்குரிய தாக்கின்றது. ஏனெனின் அம்மேன்மையோனது கருவி அறிவு. மற்றவர்கள் கைபாஞ்சும் கருவிகள் சிறு பொருளும், புகழ்ச்சி அவாவுமாகின்றன. எனவே அவனது பெருமையே உண்மையானது. மனிதனதுமுதல் அம்சமான அறிவினது இயக்கத்தால் பெறப்படும் சந்தோஷமீம் களங்கமற்ற நிறைவுடைய சந்தோஷம். அவன்தான் நிர்ணயத்தின் நிர்ணயம். மற்ற இரு இயல்புடையவர்களும் இழிந்தவர்களே வித்தகத்தில் பிறக்கின்ற சந்தோஷமீம் உண்மையான சந்தோஷம், மற்றவெல்லாம் நிழலைப் பொருளென்று கொள்ளும் மபக்கமீம் தான்—என்று ஒரு பெரிய வித்தகர் என் காதிலை ஒதுக்கின்றார்.

பொதுவாக நாம் துன்பம் இல்லாதசிலையச்சுக்கம் என்றும், சுக்கிலை அகல்வதைத் துன்பம் என்றும் கொள்கின்றோம். ஏனெனில், இந்திரியங்களைக்கொண்டு இவற்றை நாம் அளப்பதால் ஏற்படும் கொள்கை இது. எனின், இருக்கின்ற ஒரு துன்பம் அகல்வதைச் சுக்கம் என்று கொள்ள நேர்கின்றது. இத்துன்புத்தின் துணையில்லாத இன்பம் உலகத்தில் உண்டு. அதுதான் ஆண்ம சந்தோஷம். அது ஊறுகின்ற அறிவினில் ஏற்படுவதால், எத்துணையும் துன்பம் இல்லாத நிரந்தர இன்பத்தை நல்குகின்றது. உலகத்திலே பற்றுவைத்து விவகரிப்பவர்களுக்கு, உண்மையான சந்தோஷசிலை என்பதொன்று கைக்கடிதல் அருமை. உலகத்தைப் பற்றினவர்தம் சந்தோஷத்தில் துன்பத்தின் கலப்புண்டு. நோயில்லாநிலையின் சுகம் நோயற்றகாலையில்தான் தெரியவருகின்றது. வித்தக இன்பமோ துன்பக் கலப்பில்லாதது, தூய்மையும் உடையது.

இத்துய்மையான வித்தக நிலையினால் ஏற்படும் சந்தோஷம் மற்றிரு இனத்தவர் இயற்கையில் இல்லை. எனவே அவாவினுலும் இச்சையினுலும் இயக்கப்படும் சிற்றினத்தவர், நிழலையெல்லாம் சந்தோஷத்திற்குரிய வைகள் என்று தொடர்ந்து திரிகின்றனர். அவா இச்சை என்னும் இரு இயற்கைகளும் இளைஞர்களைச் சேராவன்னம் காத்தல் அவசியமாகும். அன்னதற்குத் தன்னடக்கம் (self restraint) தருகின்ற கல்வைப் பயில்கள் பயிலைவண்டும். இத் தன்னடக்கம் என்னும் உயரிய தத்துவம் தம் வாழ்வினில் கைவரப்பெற்றவர்களே சீரிய வாழ்வைப் பெறவர்.

நாஞ்குநாள் ஒருவன் தீயவன் ஆவானேல் அவன், உலகமெல்லாம் கட்டியாள்வதானுலும், அவன் அடைந்த பயன்தான் என்னே! ஒருபயனும் இல்லை. அறிவையே வித்தகமுடையவன் மிகவுயர்ந்த பொருளாக

என்னுவான். பொருள்ட்டப் புகுமிடத்தும் அவனுக்கு ஓர் ஒழுங்கும் முறையும் உண்டு. பணத்தைக்குவியலாகச் சேர்த்துவைப்பதை அவன் விரும்பமாட்டான். ஏனெனில், இப்பொருள் அவனது ஆன்மாவைக்குலைத்துவிடும் தன்மையது என்பது அவனுக்குத் தெரியும். பேரையும் புகழையும் அவன் நாடமாட்டான். அவை வரப்பெறினும், தன்னை மேன்மேலும் வளர்க்கும் அளவிலேயோன் ஏற்பான். தன் நல்வளர்ச்சிக்குக் கேடாக அவை அமையும் என்று தோன்றுமேல் அப் பேரும் புகழும் தன்னைவந்து சாராமல் காத்துக் கொள்வான். அதாவது, சருங்கச் சொல்லின், அவன் ஒரு நாளும் அரசியல்வாதியாய் (Politician) மாற மாட்டான்.”... என்று சாக்ரியீஸ் கூறுகையில், அவரோடு வார்த்தையாடிக்கொண்டிருந்த நண்பர் ஒரு

வர், ‘நீர் கூறும் இந்நோக்கத்தைத் தழுவிய நாட்டில் (Ideal city)-அதாவது, இந்தப் பூலோகத்தில் இருப்பதென்பதே இயலாத ஒரு நாட்டில்தான்—அத்தகைய ஒருவன் இருப்பான் என்பது உங்கள்கருத்தோ’ என்று கேட்க, “ஆம், பூலோகத்தில் இருக்க இயலாத தாகவே போகலாம் அந்நாடு. எனினும் அதனை இவ்வகையில் கூறுத்தமைக்க விரும்புபவர் அத்தகைய நாட்டின் அமைப்பினிற்குரியபடி தம் வாழ்க்கையைத் திருத்திக்கொள்வார். நான் வகுத்த முறையைத் தழுவிய ஒரு நாடு இருக்கலாம் அல்லது இல்லாமற் போகலாம், அதுபற்றி நமக்குக் கவலையில்லை. சித்தகமுடையவன் அத்தகைய நாட்டின் முறைக்குரியபடி நடந்துகொள்வானேயன்றி, வேறு எவ்வழியும் நாடமாட்டான்.

ஜாலியஸ் ஸீஸர்

[ஓர் ஷேக்ஸ்பியர் நாடகம்]

[875-வது பக்கத் தொடர்ச்சி]

அங்கம் 5, கலம் 4.

போர்முழுக்கத்தினிடையே; இருதிறத்துப்படை ஞாம் பொருதனராய் வருகின்றனர். பிறகு, ப்ருட்டஸாம் கேட்டோவும், அவிலியஸ்ஸாம் மற்றவர்களும் வருகின்றனர்.

ப்ருட்டஸ்:—இன்னும் என் சுதேசிகாள், ஹோ! இன்னும் முங்கள் தலைகளை நிமிர்த்தி நில்லுங்கள்.(1) **கேட்டோ:**—எந்தக் குண்டகன் அது செய்யமாட்டாதவன் (2)! என்னுடன் யார் வருவார் (3)? என்னுடைய பெயரினை இந்தக் களம்முழுவதும் விளம்புவேன்—மார்க்கஸ் கேட்டோவின் புத்திரன் நான், ஹோ! (4). கொடியோர்க்குப் பகைவன், என் நாட்டின் நண்பினன். ஹோ! மார்க்கஸ் கேட்டோவின் புத்திரன் நான்!

[பகைவரை எதிர்க்கின்றன]

ப்ருட்டஸ்:—நானே ப்ருட்டஸ், மார்க்கஸ் ப்ருட்டஸ் நான். ப்ருட்டஸ், என் நாட்டின் நண்பினன்; என்னை ப்ருட்டஸ் என்று அறியுங்கள். (5).

[பகைவரை எதிர்த்தனாய்ப் போகின்றன. கேட்டோவைப் பகைவர் சூழ்ந்தெதிர்க்க, அவன் விழுகின்றன]

வலிலியஸ்:—ஓ வாலிபப் பெருந்தகை, கேட்டோ! நீயும் சாப்ந்தனோயோ? எனினும் டிடினியஸ்ஸைப் போல் இன்று சீ வீரமுடன் மாள்கின்றோய். கேட்டோவின் நன்மகனு முனக்கு இதனாற் பெருமையே எப்தும். (6)

முதற்படைஞர்:—இணங்குவாய், அல்லையேல் இறக்கின்றோய். (7).

வலிலியஸ்:—இறப்பதற்கே யான் இணங்குகின்றேன் (8). என்னை சீ நேராகக் கொன்றுவிடுதற்கு இதோ இத்தனை உளது. [பணப்பையை நீட்டிகின்றன]

(9). ப்ருட்டஸ்ஸைக் கொன்று அவன் மரணத்தின் பெருமையைப் பெற்றுக்கொள். (10).

முதற்படைஞர்:—நாங்களது செய்யலாகாது. மாண்புடன் உண்ணேச் சிறையே கொள்வோம்.

ப்ருட்டஸ் துவக்கிய மறுபோரின் முடிவை இந்தக்களம் காட்டுகின்றது. ப்ருட்டவின் சைனியம் தோல்வியுற்றுப் பகைவர்முன் நிற்கமாட்டாமல் ஒட அவர்களை ஆண்டனியின் படைஞர் தூர்த்துகின்றனர். அச்சமயத்தில் ப்ருட்டஸ் முதலானவர்கள் வந்து தைரியம்சொல்கின்றனர்.

(1) தோல்வியால் தளர்ந்து ஓடுகின்றவர்களை நோக்கி, இன்னும் நீங்கள் பயமங்கித் தலைசிமிர்க்கு நிலைந்திர்ப்பிகளாயின் வெற்றியே பெறுவோம். ஆதவின் ஓடாதீர்!— என்று ப்ருட்டஸ் வேண்டிக்கொள்கின்றன.

(2) குண்டகன் - விபசாரம் செய்து பெற்ற பிள்ளை. இப்பொழுது பகைவரை எதிர்த்துவிற்காதவன் விபசாரிக்குப் பிறந்தவனே அல்லாமல் தகப்பனுக்குப் பிறந்தவன்ல்லன்— என்று வைகின்றன.

(3) என்னுடன் சேர்த்து பகைவரைச் சென்று எதிர்க்கத் துணிபவர் இங்கு இருப்பிராயின், வாருங்கள்—என்பது பொருள்.

(4) இந்தக் கேட்டோவின் தங்கையின் பெயரும் கேட்டோ. அவன் உரோப்ப பெருமக்களில் ஒருவனும் நன்கு மதிக்கப்பெற்றிருக்கவன். போர்வதியாவின் தங்கையும் அந்தக் கேட்டோவே.

(5) தங்கள் தறுகண்ணுண்மையைத் தெரிவிக்க அவர்பேர்களை விளம்பிக்கொண்டு பகைவர்களை எதிர்க்கின்றனர்.

(6) கேட்டோவின் புத்திரன் என்பதற்கிணங்க, பகைவரை எதிர்த்துப் பொருது இரண்களத்தில் உயிர் துறந்த இதனால் உணக்குப் பெருமையே அதிகமாகின்றது— என்பது பொருள்.

இரண்டாம் படைளுன்:—ஹா! இடம் விடுக்கள். ப்ருட்டஸ் சிறைப்பட்டான் என்பதை ஆண்ட னிக்குச் சொல்லுங்கள்.

முதற்படைளுன்:—நானே இச் செய்தியைச் சொல் வேன்—மற்று, இதோ, நம் தலைவரை வருகின் ருனே.

[ஆண்டனி வருகின்றுன்]

ப்ருட்டஸ் சிறைப்பட்டான், எம்பெரும், ப்ருட்டஸ் சிறைப்பட்டான்.

ஆண்டனி:—எங்குள வைன்? (11).

வலிலியஸ்:—பத்திரமாயிருக்கின்றன், ஆண்டனி; போதிய பத்திரமாயிருக்கின்றன் ப்ருட்டஸ் பகை வ ஞாருவதும் ப்ருட்டஸை உயிருடன் பற்ற மாட்டானென்பது உறுதி. அப் பெரிய பரிபவத்தி னின்று கடவுளர்களே அவனைக் காப்பார்கள். உயிருடனே இந்துபட்டோ அவனை நீ கானுங்கால், ப்ருட்டஸ் தானுகவேதான் காணப்படுவான் (12). ஆண்டனி:—நன்ப, இவ னல்லன் ப்ருட்டஸ். ஆயி னும், இப்பரிசு அதனிலும் குறைந்த மதிப்புண்டய தன்று சிச்சயம் (13). இவனைப் பத்திரமாய் வைத் துக்கொண்டு எல்லா அன்புடனும் ஆதரியுங்கள். இத்தகையவர்களை என் பகைவராய்க் கொள்வதனி னும் நண்பராய்ப் பெறுத்திகே விழுகின்றேன். போங்கள். ப்ருட்டஸ் இருக்கின்றனனே மாண்டனே பாருங்கள்; எல்லாம் எவ்வாறு நேர்ந்தன வென என்று எமக்கு ஆக்டேவியஸ் கூடாரத்தில் செய்தி கொண்டுவாருங்கள்.

[போகின்றனர்]

நான்காம் களம் முற்றிற்று.

(7) அச்சங்குதில் பகைப்படைள் ஒவிலியஸ்ஸைச் சூழ்த்துகொண்டு, “கத்தியைக் கீழேபோட்டுச் சிறைப்பட்டவனும் எக்கருடன் வாராயாகில், இப்பொழுதே உன் னைக் கொன்றுவிடுவோம்”—என்று கூறுகின்றனர்.

(8) மான்வேனேயொழிய உயிருடன் நான் ஒருபோதும் உங்களுக்குச் சிறைப்படமாட்டேன்—என்பது பொருள்.

(9) என்னைச் சிறைப்பற்றுமல் உடனே கொன்றுவிட வாயானால் இதோ இவ்வளவு பணத்தையும் நீ எடுத்துக் கொள்ளலாம்—என்பது பொருள்.

(10) தானே ப்ருட்டஸ் என்று பொய்யாகச் சொல்கின்றன் லுவிலியஸ். இதனால், ப்ருட்டஸ்ஸைக் கொன்றுவிட்டதாக. இவர் போய் ஆண்டனியினிடம் சொல்லார்களானால் அதன்பின் அவர் இனிப் போர் முடிந்துவிட்டதென்று போய்விட, ப்ருட்டஸேனும் உயிர்தப்பட்டும் என்ற நல்லெண்ணத்தால் செய்கின்ற குழ்ச்சிஇது. “இந்தப் பணத்தைப் பெறுவதன்றியும் ப்ருட்டஸைக் கொன்றவன் என்னும் பெருமையும் உனக்கு வாய்க்குமாகையால் உடனே என்னைக் கொன்றுவிடு”—என்பது பொருள்.

(11) தனக்கெதிரே லுவிலியஸ்ஸே இருப்பது கண்டு, ப்ருட்டஸை வேறு எவ்விடத்திலோ சிறைகொண்டு வைத் திருக்கின்றனர் என்றெண்ணி இவ்வாறு கேட்கின்றனர்.

(12) தானுகவேதான்—உயிருடனுயின், வீரமுடன் பொருதவண்ணமாயும், இந்தானுயின், மார்பிலேபட்டுண்ணுடனுந்தான் நீ ப்ருட்டஸைக் காண்பாய்—என்பது பொருள்.

(13) இவனைச் சிறைப்பற்றியதும், ப்ருட்டஸைப் பற்றியதுபோன்றே சிறப்புடையது—என்பது பொருள்.

பொதிகை நிகண் ⑥

[871-வது பக்கத் தொடர்ச்சி]

ணகர வெதுகை

மணம் வெறிவேட் டிடல்புணர்வாம் பணமகிபொன்பையா மணியழகு கண்டைகவ மணிகருமை நன்றாக கணமுடுகோய் துடிதிரட்சி பேய்வலையங் கணமாங் கணியளவு வேங்கையதாம் புணர்விசைதல் சேர்வாம் குணமியல்பு கயிறுபண்பு கும்பம்வின்னு னைம்பேர் குணில்கடிப்புக் குறுங்ததியாங் தினையொழுக்க விலமாம் உணர்வறிவு தெளியூட லொழித்தலென மூன்று மோணக்தி மாயோனு எாமெனுங்தா ரணியே. 392.

அணியழகு நிரைசெய்யுட் கலன்னவல் படையாம் அனையேசெய் கரைமெத்தை யுதல்வாத் தியமாம் பணிகருவி யரவுதொழில் பூண்வார்த்தை பணிவாம் பணியவல்வேய் பரிப்பங்கி படித்தல்மரக் கொம்பாங் துணிகடிகை சோதியா துணவைச்கை மாவாங் துணியிரட்சை மிரண்டாகுங் கைணிதிரட்சி யம்பாம் பிணிமுகம்புள் மயிலாகும் பணவைபராண் பேயாம் பிணைதொடர்பு விலங்கின்பெண் விருப்பமா மணங்கே. அணங்குனோ யழகாசை துயர்கொலைபெண் னணங்காம் ஆணமன்பு குழம்பாகு நாணிலச்சை கயிறுக் குணங்கறலே யிருள்விழவாங் துணங்கைநாட் கூத்தாங் தூணியம்புக் கூடலாவாம் வாணமறை வம்பாங் குனுங்கர்குயி ஹவரிழிஞர் தோற்கருவி யோர்பேர் கோணலே கோணவளைவு மாறுபா டாகும்

வணங்கல்பணி வளைக்திடலாங் குணக்குபேய் குணக்காம் வாணிபா ரதிகூத்து வார்த்தையம்பாங் காணே. 394 காணநிதி செக்கொருகண் ஞேர்பரியுண் கொள்ளாங் காணியென்னே டாட்சியதாங் கோணிபன்றி முடனும் பாணமம்பு குறின்சிப்பட்டாம் வேணிச்சடை விசம்பாம் பாணிகைபற் றேரைச்சீர் நகர்காண்போ தியமாம் ஆணைமுறை மெய்யேவல் வெற்றிகுழி தடைப்பேர் ஆணிதான் வயிரமழு கெழுத்தாணி திறனும் ஏணியெல்லை யுலகிசைவை மாண்பழுவே ணியமாம் யாணர்கலம் புதிதழகு தச்சரண்ட ராமே. 395.

அண்டரே பகைவர்வா ஞேரியைடர் மூப்பேர் அண்டம் வெளியிருப்பதையான் சன்டனெவி நாளாம் புண்டரமே நுதற்குறியுங் கழுகுமிரு பேராம் புண்டரீ கம்புவிதிக் காணைகுஞ்சம் வண்டாம் பிண்டமுடல் பெலிபிச்சை யுரைபிரம மறையாம் பேணல்பே னுதல்குறிப்பாஞ் சேணீள முயர்வாங் குண்டலிபாம் பிசங்காகுஞ் கண்டல்கைத மூன்ளாங் கீகாண்களு யகன்சேர னென்பதுகண் டனரே. 396. கண்டால கண்டம் வயல் கழுகுமிருப்பதையான் கழுகுமிருப்பதையாம் கவசமிடு திரைவெல்லங் கரிக்கயிறு துண்பாங் குண்டலம்வான் குழமையாகுஞ் கொண்டல்முகில் காற்றுங் சொண்டலமுடியோர்கணியாங் குண்டைசட்டி யேறுங் துண்டமுக நாசிதுணி சாரைப்பாம் பாகுஞ் தொண்டைமிட ரூணையின்கை கோவையொரு நாடா

முண்டகமத் தகந்தாழை முனரிமது முன்ஸி
முள்ளுடைய மூலமறு பேரெனவின் டனரே. 397.

வின்டுமலை வேய்காற்று மேகமா லைஞ்தாம்
விண்முகில்வான் சுவற்க்யாங் கண்ணிடம்வேய் வழியாம்
வண்டுவெளை யளிசூச மம்புரி வெண்மை
மாசுவலம் புரிமகளி ராடலொன்பான் பேராங்
தண்டமெறும் கரிவழிதண் டனைபார நான்காங்
தண்டியாழ் தடிபடை குழாயேங்தி யைஞ்தாம்
அண்டசங்ன் டும்பரவு காவோங்தி தவளை
யானைமீ ஞமைபரி பல்லிபுட்பே ருண்டே. 398.

உண்டைதிரள் பிச்சைப்படை யுறப்பாகு முப்பேர்
ஓண்மையறி வொழுங்கழகு மிகுதிகன்மை யைம்பேர்
சண்டைமதுச் சுண்டையாங் கண்டகமுள் வாளாங்
தொண்டொன்பான் பழமைசுக்குத் தொழும்புநுழை
மண்டலிமண் ஜேய்பாம்பு பூனையிறை நாற்பேர் [வழியா
மண்டலங்தட் ரேகோள்மண் டலங்குதிரை நாடாங்
சண்டனவி கால்வெய்யோன் பிண்டிதரு மாவாங்
தண்ணமழு வொருபறையாம் பண்ணமரு மொழியே.
பண்ணிசைகாம் கலைன்யாம் அண்ணல்பெரி திறையாம்
பண்ணையல்வீல் நீர்த்தாழ்வு மருதஞ்சேக் கையுயாம்
மண்ண ஞுவொப் பனைமுழவின் மாற்சைமண் ஞைங்காம்
வண்மைகொடை வாய்மைவளம் வலிபுகழைம் பேராங்
திண்ணாநிசம் வலியாடா மெண்ணமிகு சுக யுழைவாங்
செண்டுசெண்டு பரிவழியாங் தண்டகங்கான் குப்பாம்
எண்ணிலக்க மெள்ளெளிமை கணிதங்கை வெழுலாம்
ஙன்டேயில் விடஞ்சுதி யென்பரான் டலரே. 406.

ஆண்டவிடம் வருடமாம் பாண்டுவெண்மை நோயாம்
அருங்தானுச் சிவன்மலைதூ ணீலைத்தியைம் பேராங்
காண்டாங் வனங்கலசங் திரைமுடிவும் புடையாங்
காண்டகம்பொற் பணிச்செப்புக் கமண்டலமு மாகும்
பாண்டிலே ஹர் திவட்டாஞ் சடர்த்தாள்கட் டிலுமாம்
பகர்வண்ணஞ் சந்தநிதஞ் பண்புலுன் ரூகு
மாண்டல்மாட் சிமையிறப்புப் போனதுமுன் ரூகும்
வண்ரழகு வௌவாகு மனையிரண்டொப் பதுவே.

ஞகர வெதுகை முற்றும்.

தகர வெதுகை

அதமிறங்கல் கீழுலகா மதமதர்ப்புக் கடமாம்
அதிர்ப்போசை நடுக்கமா மொதுக்கநடை மறைப்பாம்
மதலைபிள்ளை கொன்றைமரக் கலங்கொடுங்கை துணை
மதவுபுதல் வனப்புவலி யுடன்மிகுதி யைஞ்தாஞ்
சிதலைபினி கறையானுங் கதவங்காப் பண்டப்பாஞ்
சிதஞான முடுவெளுப்பாம் புதவுபுல்லுக் கதவாம்
முதலைகராச் செங்கிடையாங் கதழ்வினாஞ் சிறப்பா
முதலாதி பொருளிறைவு ஏரசன்பேரிதுவே. 402.

இதமுதடு மலரேடாம் அதர்வழியாட் டதாம்
ஏதுவினு வோரிறையாஞ் சிதடன்மடன் குருடாங்
கதலிகொடி காற்றுடி வாழுமிடே ரூகுங்
கதுப்போதி கவுளாகும் விதப்புமிகை நடுக்காம்
பதலைவரை தாழியொரு கட்டபறை மிடலாம்
பதமழகன் வரிசைசொற்பேர் தாட்சிவழி காலாங்
திதிபொருள்பக் கங்காப்பா மதன்வைப்பு வேளாங்
சிதருறிவண் டொடுதிவைலை துணிதுகளாஞ்சதமே 403.

சதமிறகெண் ணீலைதிரமாம் வெதிர்செவிடன் வேயாஞ்
சதியுமைகற் பாட்டிரோ கணிதாளங் *கொலையாம்
மிதவைதெப்பஞ் சோருகுங் கதிவிரைவு கெதியாம்
விதிவைபண் பயஞகும் பதியரனார் தவஞம்

* குலையாம் (பி.ம்)

மதியசைச்சொல் விதுமாதம் புத்திமதிப் பாகும்
மதுகமட்டி யிருப்பைதரா மதுரம்னுடி மகிழாம்
பிதிர்நொடிதா வந்பிதிராங் கதைகதைத்தன் டிரையாம்
பித்திகையே சுவர்முல்லை கருமுகையா தலுமே. 404.

ஆதனுயிர் பேதையுமா மேதமிடர் மறுவாம்
ஆதிமுத னேரோடல் மண்மாலீ சனுமாம்
புதமைம்பு தங்குறலா வீறப்புயிர்நாட் சுசியாம்
போதகமே புனையிலை யானையின்கன் றறிவாஞ்
குதன்முனி சாரதியாம் புதியம்பா ருடலாஞ்
குதமா வண்டிரதங் தோற்றல்பா ரதமாங்
காதல்கொலை யாசையாஞ் சேதுகரை சிவப்பாங்
கதிரொளியம் பிரவிகருங் காவிகுரா லோதே. 405.

ஒதிமிம்வெற் பண்னமா மோதையொலி மதிலாம்
ஓதிமியி ரோந்திமலை பூனையறி வைஞ்தாஞ்
சாதிகுலஞ் சண்பக்மோர் தருப்பிரம்பு கள்ளாஞ்
சாதகம்புட் பயிற்சிமுறி செனனம்பு தமுமாஞ்
சோதியுடு விளக்கிரவி சுடர்சோதி சிவஞாஞ்
சுதையமுதான் மகன்சன்னைச் சாந்துசெல்வமைந்தாம்
புதிசெல்வ நீற்றிவு சேறுதுகள் நெகாம்
புதைகணைக்கட் இடல்புதுமை நீற்றுபுதைத்தல் மாதே.
யாதவமே யினவேனில் மதுத்தவலுன் ரூகு
மதுமயக்க நறவுதேன் வசந்தமச ரனுமாஞ்
குதகமா சுகமின்னர் பூப்புச்சு திடமாஞ்
தூதுமணற் சுந்துரையா மாதிடைச்சொல் பெண்ணும்
பீதகம்பொன் னிருவேலி சாந்துபொன்மை நான்காம்
பீதமெலி பசலைபன்றி பொன்சாந்தச் சமுமாஞ்
சேதகஞ்சே றணைவிவப்பா மேதியம்பு வாளாஞ்
சீதைபடைச் சால்கொடுப்பை திருவாங்கோ கையரே.
கோதைகுழற் காற்றெழுஞ்கு மாலைகைத்தோற் கட்டே
குடகன்மட வானுமிபு வின்னுகெனுன் பதுமாம்
மேதைபுத னிறைக்கிதோ வறிவுகள்னோ டைஞ்தாம்
வேதிதின்னை பலகைவிர வுதல்கேட்டை நாளாம்
பேதையறி யான்கருட நேர்பருவம் பெண்ணும்
பேதியவி டந்கள்ஞ மாறுபா டாகும்
பாதைவழி தோணியாங் கேதுசிகி கொடியாம்
பாதிரியே குதிரைபா டலமெனுலு துரையே. 408.

முதுரையா திரைகதையாங் தாதிச்சி நாளாம்
முத்தமே பிரியமிதழ் முத்துநகர் ரியுமாம்
மாதிரங்கிக் காகாய மலையானை நிலமாம்
மாதர்வனப் பொடுகாதல் மகளிரிடைச் சொல்லாம்
வீதிதெரு வோடலாம் வீதல்கொடை சாவாம்
வித்தமே பொன்னறிவு பழித்தலென முன்றுங்
தாதுமலர்த் தாதுடற்று கைம்பூதன் சத்த
தாதுதுகள் காவிக்கல் லாதெனுமிப் போதே. 409.

போதுபோ தலராகுஞ் சாதங்கங் குறலாம் -
புத்தன்மால் பவத்தன்சாங் தகன்புதிய ஞைகாஞ்
சீதாங் குளிர்முகிலாங் சீதமிசை வண்டாம்
சேத்துவமை யுறுப்பசைச்சொல் செம்மையையன் கருத்
ஒதைவட காற்றிடராம் வேதைமாற் நிடராம் [தாம்
வரும்பதுக்கை மலைதூரும் பதங்கம்விட்டிற் புள்ளாம்
ஒதைமாரு நோய்க்டலாம் போதமம்பி யறிவாம்
உத்தரமே மறுவசனம் வடதிசையத் தனையே. 410.

அத்தனப்ப னரண்குருவாம் பித்தனரன் மடடாம்
அத்தாள் வனம்பாதி யாதிபொன்கை பொருளாங்
துத்தமிசை மருங்துபால் வயிறுநெய்யாழ் நரம்பாங்
தொத்தடிமை பூங்கொத்தாங் தத்தையவலை கிளியாஞ்
சித்தமூன் திடாஞ்கை கைத்தல்சினங் கசப்பாஞ்
சித்தறிவண் டொடுதிவைலை துணிதுகளாஞ்சதமே 403.

நத்தமிர னுர்வௌயாம் பத்திரமே விறல்வாள்
நலஞ்சிரகம் பிலைபடைசிங் காதனஞ்சித் திரமே. 411.

சித்திரம்பொய் கவியத்துக்கா மனக்கடவி வியப்பாஞ்
சித்திரபா னுக்கதிரோன் கனலாண்டொன் ரூகுஞ்
சத்திரங்கைப் படைகுடைசத் திரங்கருவி மகமாஞ்
சத்தியுமை பெலங்துவசம் வேல்குடைகா றலுமாம்
அத்திரியொட்டகம்பரிவே சரிமரம்வெற் பம்பாம்
அத்திகட லதவெலும்பு கோறல்கரி யைந்தாம்
பத்திரிபுட்காளிபரி யிலைவான மம்பாம்

பத்திமுறை யன்பொழுக்கம் வழிபாடுத் தமமே. 412.
உத்தமங்க கழகாகு மித்திரனட் பின்பேர்
உத்திதிரு வறப்புகம் படப்பொறிதே மலுமாம்
அத்தரைஞான் சிவப்பசைக்சொல்லிசைப்படுத்த லைந்தாம்
அத்தினிபெண் பிடியிரண்டாஞ் சத்திசுசி சங்காம்
பொத்தகஞ்சித் திரப்புடுவை பண்டார மேடாம்
புத்தேன்தெய் வதம்புதிதாம் பைத்தல்சினம் பசப்பாம்
சத்திகைதார் சம்மட்டி சுடர்த்தண்டு மூன்றாஞ்
சூழ்நிதம்ப மல்குல்மலைச் சார்பாஞ்சத் தியமே. 413.

சத்தியமே சபதமா முத்திரநாட்பாவாஞ்
தைத்தல்செறி குற்றலாஞ் துத்திபொறி சுணங்காம்

தகர வெதுகை முற்றும்.

கம்பராமாயணம்

ஆரணிய காண்டம்—7. மார்சன் வதைப் படலம்.

[876-வது பக்கத் தொடர்ச்சி]

சோற்கலையின் வாய்மையிது துய்மினனி யென்பார்.
இராவணன் ஒரு தங்கையைத் தழிந்தனர் மானிடர்,
அதுவும் மந்திரத்தால் மாயத்தா விண்றி, வாளு
ருவி யென்றால் விந்தையினி வேறென்ன வேண்டும்.
திசையினைத்தும் செவிடுபட இடியிடியெனச் சிரித்
தான் சிரங்களோர் பத்துடைய சேவகன். உண்மையை
நவில்வதற்குப் பமந்திவள் ஏதோ பொய்யையே பகர்
கின்றுள்ளன என்னினுன்.

செய்தனர்கண் மானிட ரெநத்திசை யனைத்தும்
எய்தநகை வந்ததெரி சிந்தினக ஜெல்லா
நொய்தவர் வலித்தொழி னுவன்றமொழி யொன்றே
பொய்தவர் பயத்தையொழி புக்கபுக லென்றுன்
[மானிடர் இது செய்தனர் என்பதைக் கேட்டவுடன்,
திசையினைத்தும் கேட்கும்படி ஓர் பெருஞ்சிரிப்பு வந்தது.
இருபது கண்களும் கெருப்புப்பொறி சிந்தன. மனிதர்
வலிமை மிகவும் அந்பமானது; ஆதவின் நீ உரைத்
மொழி ஏற்றுக்கொள்வதற்கு உரியதொன்றே! பொய்யை
ஒழித்துப் பயத்தை நீக்கி நடந்ததை உள்ளபடி சொல்—
என்றார்கள்]

இதற்குவிடை கரனுக்கொருகால்உரைத்துப்பயின்
நிருக்கின்ற ஓாதவின் அரக்கியின் மொழிகள் மாரி
யெனப் பொழிகின்றன. பயந்திலள் இவள் ஆதலால்
ஒளிப்பதற் கொன்றுமில்லை. இராமனோயா மிகமாந்து
ளள் ஆதலால் அவன் வடிவழைக்கும் வலிமைத்திறத்
தையும் மறைத்தொன்றும் பொய்புகல நேர்த்திலள்.
எனினும் தன்மீது பழியின்றிப் புக்க புகல்வதாயின்
பொய்யினைத் தவிர்க்கவும் இயலாது. எனின், மெய்
யேதுவக்கிப் பொய்யே முடிக்கின்ற இவ்வஞ்சமகள்
சொற்றிறம் சாலச் சூழ்சிவையங்கிறுக்கின்றது. இன்
னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல் தோன்
றிய அத் துன்னருங் கொடுமனக்கூனி, முன் தன்
சொல்லாற்றல்கொண்டே கைகேசியின் தூய மனத்
தைக் கலைக்கவேண்டி நேர்த்தது. மற்று, மேலொள்
உயிரொடு பிறந்து தான்விலை காலம் ஓர்த்து உடனு

கத்திகைதார் கொடிமரமாம் பத்தொழுக்கங் தசமாம்
கத்தனிறை சிவானுகூங் கத்திகல்மெய்ப் பொருத்தாங்
குத்தியே மன்னாட்க்க மாசாஞ் மாகும்
கூருத்தி யடைமைதா தகிகுடிமுப் பேராம்
வத்திரமே முகங்கலையா மத்தகங்கங் குளமாம்
வாதுவர்தேர்ப் பாகர்பரிவடிப்போர்கோத்திரமே 414.

கோத்திரமண் குலமலையாங் தீர்த்தம் விழா நீராங்
கூத்தனட னுயிராகு மோத்துநான் மறையாம்
நேத்திரங்கண் பட்டாடை பாத்திசெய்யிற் பகுப்பாம்
நீத்தம் வெள்ளாங் தணப்பாகு முழுத்தல்செவ்வி நினைப்
குத்திரநாற் பாதாலாம் பாத்தடிசில் பகுப்பாஞ் [பாஞ்
சோத்தியகோய் சோர்வாகுஞ் சித்தைமட னிழிவாங்
காத்திரமெய் கனங்கோபங் கீரிகிரி யடியாங்
காய்த்தல்சினத் திடல்மரங்காய்த் திடற்பேர்தங்
[திடுமே. 415.

† யடிப்போர் கோத் (யி-ம்)

தகர வெதுகை முற்றும்.

நை கழிய நோயனாள் இச் சூர்ப்பண்ணை இன்று தன்
சொல்லாற்றல் கொண்டு அவ்விராவணன் மனத்தைக்
கலைக்கவேண்டுமென்று தலைப்படுகின்றார். இராவணன்
தலைகளை உடைக்கின்ற வகையில் இவ்விருவர் சூழ்
ச்சிகஞ்சுகும் முடியொன்றே. கனுப்படயக்கொடியவள்
கூற்றும் காமுகக்கள்வி இவ் வரக்கியின் கூற்றும் பய
னளவில் குளக்மாயிற் றென்னலாம். அன்றியும், நிரு
தர்கோன் நாசமாகும் செய்கையில் கூனி விட்டதினி
ன்று பதின்மூன்று வருடங்களுக்கப்பால் சூர்ப்பண
கை தொடர்கின்ற இது அந்தாதியும் போல்கின்றது.

இவ்விருவரும் முனைத்தெல்லாம் தசமுகன் முடியிற்கே விலைந்தானுலும் அங்கு அக் கைகேசிதன்
தோழியின் நோக்கமும் இங்கு இவ்விராவணன் தன்
கையின் நோக்கமும்வேறுவேறுகி அமைக்கின்றன. இரு
வர் சூழ்வினைகளுக்கும் இலக்காகினின்றவன் இராமன்.
ஆயினும் பண்டைநாள் தன்னைப் பானிவில்லால்து
விலையாடினவனுன் இராமனைக் கெடுக்கப் புக்கனள்
கூனி. சூர்ப்பண்ணையோ தன் கொடி முக்கினை அரிந்த
பின்னும் இராமனை அடைதற்கே அவாவுகின்றனள்.
குரோதத்தின் கொடுமையை மந்தரைபிடத்தும் காமத்
தின் பேதைமைபைச் சூர்ப்பண்ணையிடத்தும் காண
லாம். ஆதவின் மந்தரையின் சூழ்சியின் நுழைந்தரு
விய நுண்மை, சூர்ப்பண்ணையின் சொற்களில்தோன்ற
வில்லை. சிற்றுளிகொண்டு அவள் கைகேசியின் மனத்
தினைச் செதுக்கின்றென்னின் இவள் இராவணன்
மனத்திற்க் கோடு பெருஞ் சம்மட்டி கொண்டுவருகின்ற
னள். இதுவேண்டப்படுவதுமன்று. காமத்திற்குமெழு
கென மெலியவல்ல இவ்வரக்கணை இணக்க இத்துணை
பாடு ஏற்றுக்கு? இப் பேதை யரக்கிக்குப் பித்தேறிக்
கிடக்கின்றது. இல்லையேல், இராமன் ஏவினுளைன,
தன்மூக்கொடு முலையையுங் கடிந்த இலக்குவன்பாற்
சென்று தன்னை மணங்கொள்ளுமாறு வேண்டியிருப்
பாலோ. இன்னைபெற்றியளாதவின் இச்சமுக்கி, மந்த
ரையின் நுண்மதி வன்மைக்கு எள்ளளவேனும் இனை

யாகமாட்டாள். கோசலையும் சீதையும் இராமனும் தனக்கொரு கொடுமை செய்வார் என்று எண்ணவும் அரியளாய் அமைந்தவள் கைகேசி என்பதுனர்த்து, “ஆம், இவர் மிகக் கொடியர் ஆதவின் உனக்குக் கொடு மையே செய்வார்” என்று எவ்வளவுதான் வற்புறுத்தி னாலும் அவள் ஏற்கமாட்டாள் என்பதையும் தேர்ந்து, “நல்லவரே அவர், ஆயினும், உனக்கு இதனால் இன் னல் நேராமற்றோது” என்று எடுத்துக்காட்டுபவளாய் மந்தரை,

அறவி ரம்பிய வருஞ்சூடை யருந்தவர்க் கேளும் பெறல ருந்திருப் பெற்றபின் சிந்தனை பிரிதாம் மறநி னைந்துமை வலிகில் ராயினு மனத்தால் இறநு தும்படி யியற்றுவ ரிடையரூ வின்னல்

[அறமும் அருஞும் நிரம்பிய அருந்தவசிகளுக்கும், பெறுவதற்காய் செல்வத்தைப் பெற்றபின்பு எண்ணம் வேருகி விடும். அதுவுமன்றி, இந்த இராமனும் சீதையும் கோசலையும் உனக்கும் பரதனுக்கும் கொடுமைகள் செய்வேண்டுமென்று கருதியே உங்களைத் துன்புறுத்தமாட்டார்களாயி னும் அவர் செய்கின்றவைகளெல்லாம் உங்கள் மனம் உடையும்படியான இன்னல்களாகவே முடியும்]

என்று கூறுகின்ற நுட்பத்திற்கிணையான வொன்றை சூர்ப்பணகை அளையவர் சிந்தித்துரைத்தலிருது. வீஸரின்பால் நேயம் மிக உடையப் பிருட்டஸ், தன் மனத்தைத் தானே கலைத்துக்கொண்டு பொதுஜன அபிப்பிராயத்தையும் வஞ்சிக்கும்வகை நாடினனுப்,--

“வீஸரைப்பற்றி உண்மையாக உரைக்குங்கால் அவனது பகுத்தறிவினும் மதைவிகாரங்கள் ஆட்சிகொண்டநாள்யான் என்றும் அறிந்திலேன். ஆயினும் என்! அடக்கமெல்லாம் இள ஆசையின் ஏணியே போல்வதென்பது உலகற்ற தொன்று. ஏறவன் அதற்கு முகங்கொடுத்து நோக்குகின்றன; மற்று, அவனே உச்சிப்படியை எப்தியபின்னர், தான் ஏறியவத் தாழ்ந்தபடிகளை அவமதித்தவனும் அவவேணிக்குத் தன் முதுகைத்திருப்பி மேகத்தின்பால் தன் நோக்கத்தைப் போக்குகின்றனன். வீஸரும் அப்படியே செய்யலாம். எனின், செப்பமாட்டாதபடி தடுத்து—அவன் இப்போதிருப்பதற்குஇச்சன்னை இயையும்வண்ணம் அமையவில்லையாதவின் அதனை இம்மாதிரி உருப்படித்து. அவன் ஏதா யிருக்கின்றாலே அது அதிகப்படுமாயின் இந்த இந்த முடிவுகளுக்குப் பாய்ந்துவிடும். ஆதவின் பொரித்தபின்னர்த் தன் னினத்திற்கிணங்கத்தீயதாய் வளருமொரு அரவின் முட்டையெனக்கருதி ஒட்டிலேயே கொன்றுவிடுக.”

என்று சூழ்ந்தானேன தேக்ஸ்பியர் வகுத்ததற்கிணையாகவே கம்பர் கூனியின்வாயில் வரவழைத்த சொற்கள் அமைந்திருப்பதன் அருமை வியத்தற்குரியது.

சூர்ப்பணகைக்கு இத்தனைச் சூழ்சிபொன்றும் வேண்டா, அவள் அறியவும் அறியாள். ஆதவின் முதலில், இராமனது எழிற்சைவ தன் நாவில் ஊற ஊறவும், அவ்வீரனது பேராற்றல் இராவணன்றன் செவிகளைச் சுடச்சுடவும் இவை விளம்பினான்—

மன்மதனை பொப்பர்மணி மேனிவட மேருத்தன்னென்றில் மீப்பர்திர டோளின்வலி தன்னை வெண்ணதனை பிப்பொழுது திசைப்பதுல கேழி னன்மதன மீப்பெரா ரிமைப்பினனி வில்லான் [அழுகிய வழிவத்தால் மன்மதனைப் போல்வார். திரண்டதோள்களின் வலிமையால் மேருமலையின் வளர்ச்சியைக்

கெடுக்கக்கூடியவர். என்னென்று இப்பொழுது எடுத்துச் சொல்வேன்! கண்மூடித் திறப்பதன்மூன், தங்கள் வில்லினால் இவ்வேழுவுக்கள்களில் உள்ளவர்தம் செருக்கை அடக்கவல்வார்]

வந்தனைமு னித்தலைவர் பாலுடையர் வானத் தின்துவின்மு கத்தரெறி நீரிலெழு நாளக் கந்தமல ரைப்பொருவு கண்ணர்கழல் கையர் அந்தமிற வத்தொழில் ராரவரை பொப்பார்

[முனிசிரேஷ்டர்பால் வணக்கமுடையவர் (அல்லது முனிசிரேஷ்டர்களால் வணங்கப்படுவார்). ஆகாயத்தில் உள்ள சந்திரனைப்போன்ற முகத்தையுடையவர். அலைகளை வீசுகின்ற நீரில் முளைக்கின்ற தண்டோடு கூடிய சூறமண முடைய தாமரைமலை ஒத்த கண்களும் பாதங்களும் கைகளும் உடையவர். முடிவில்லாத தவத்தைச் செய்யவர். அவர்க்குயார் ஒப்பாவார்]

வற்கலையர் வார்கழலர் மார்பினனி நூலர் விற்கலையர் வேதமுறை நாவர்நனி மெப்பர் உற்கலையர் ருங்னையொர் துகட்டனையு முன்னார் சொற்கலை பெனத்தொலைவி றாணிகள் சுமந்தார்.

[மரவுரித்தவர், நீண்ட வீரக்கழலை அணிந்தவர், மார்பிலே பூணூல் அணிக்கிருப்பவர், வில்வித்தையில் தேர்க்கவர், வேதங்கள் தங்கியிருக்கின்ற நாவினையுடையவர். மிகவும் சத்தியத்தையுடையவர். உண்ணைக்கண்டு அஞ்சாதவர். அதுவுமன்றி உண்ணே ஒரு துசிக்குச் சமானமாகவும் மதிக்காதவர். சொற்களால் விளக்குகின்ற இலக்கியக்கலை போன்று குறையாத அம்பருத் துணிகளைத் தாங்கியவர்]

ஆறுபுல னஞ்சினம ரக்கறையை னச்சென்

றேறுநெறி யந்தனை யம்பவுல கெல்லாம் வேறுமெறு நுங்கள்குலம் வேரோடும் டங்கக் கோறுமென முந்தையொரு சூழ்நூறு கொண்டார்.

[உயர்ந்த நெறியைக் கடைப்பிடித்த முனிவர்கள் அவரிடத்தில், வந்து, எங்கள் புலன்கள் தவநெறியில் தனிந்திருப்பதால், அரக்கரைச் சபிக்கமாட்டாது நிற்கின்ற நாங்கள் அவர்செய்யும் கொடுமைகளுக்கு மிக அஞ்சினவர்களாயிருக்கின்றோம், என்று சொல்வதும், எல்லா உலகங்களையும் வென்றிடுவோமென்று வீரம்பேசுகின்ற உங்கள் அரக்காலுத்தை வேரோடும் கொன்றழிப்போம் என முன்பு ஒரு சபதம் செய்திருப்பவர்]

மாராருள ரேயிருவ ரோருலகின் வாழ்வார் வீரருள ரேயவரின் வில்லதனின் வல்லார்

ஆராருவ ரன்னவரை பொப்பவர்க் கௌபா ஓராருவ ரேயிறைவர் மூவரையு மொப்பார்

[ஜயனே, ஒரே உலகத்தில் வாழுகின்ற மன்மதர்கள் இருவர் இருக்கின்றார்களா? இவர்களை விற்போரில் வெல்லக் கூடிய வீரர்களும் இருக்கின்றார்களா? அவர்களுக்கு ஒப்பாக்கடிய ஒருவர் இருக்கவும் இயலுமோ! எனைனில், அவர்களில் ஒவ்வொருவரே தனித்தனி முழுர்த்திகளுக்கும் ஒருங்கே ஒப்பாவார்]

தராவலய நேமிபுழ வன்தயர தப்பேர்

பராவரு நலத்தொருவன் மைந்தர்பழி யில்லார்

விராவரு வன்னவரை பொப்பவர்க் கௌபா

[ஜயனே, ஒரே உலகத்தில் வாழுகின்ற மன்மதர்கள் இருவர் இருக்கின்றார்களா? இவர்களுக்கு ஒப்பாக்கடிய ஒருவர் இருக்கவும் இயலுமோ! எனைனில், அவர்களில் ஒவ்வொருவரே தனித்தனி முழுர்த்திகளுக்கும் ஒருங்கே ஒப்பாவார்]

இதுகாறும் ஒன்றும் பொய்யில்லை. இராமன்றன் செய்தியையும் செய்கையையும் எத்தனை அவன்வாய்

இன்று அறிந்திருந்தனளோ அத்துண்ணே கூறினால். ஆயினும், சொற்கள் இவருக்கு முதலில் எனிதில் வந்தகிளையெனும்படி இச்செப்புள்கள் அமைந்திருக்கின்றன. மன்மதனை யொப்பர்—வீரவில்லியர்—ஒர் பழிப்பிலாதவர், என்றென்று அவர் சிறப்புக்களையே பாராட்டிப் பேசவிழுகின்ற அவள்காவானது வேலெறுன்றி ம்குத்திரும்புங்கால் இடறுகின்றதுபோலும். “என்ன தனை இப்பொழுது திசைப்பது” என வியப்பாள்போல் சொற்களுக்கே மயங்குகின்றனள். வட்டமேரு என்றும் வான்து இந்துவின் முகத்தர் என்றும், ஏறிநில்லாமுஞாளாக் கந்தமலர் என்றும் வீண் அடைமொழிகள் தந்திவள் தன்வாசகத்தைத் தூர்க்கப்புகுவது சிந்தனைஇல் வாத் தளர்ச்சியால் நேர்வதன்றி வேறன்று. அல்லது, இராமனை நயந்துரைக்காத இடமெல்லாம் இராவணனை கூட வேண்டளவிற்குள்ளிசைகொடுஞ்சொற்களால் கடிந்துரைப்பதாகி முடிகின்றது. “உன்னைபொர் துகட்டினையும் உன்னூர்” என்று இவ்வளவு வேகமுடன் இராவணன் முகங்களில் நிந்தனையை ஏறிவானேன். “நங்கள் குலம்” என்று தன்னை வேறுபடுத்திக்கொள்ள, இதற்குள் இவள் விபிடணன்பால் எவ்வாறு கற்றுக்கொண்டனளோ! இராவணன் நாசமாம்படி சிதையைக்கவருமாறு பழியின்பால் தூண்டிநிற்கின்ற இவள் ‘நங்கள்’ குலமென்னப் பிரித்து ஒதுக்குகின்றன. மற்று, கொணர்தயின் வலை இடிக்குரைத்தகும்பகருணன், பிற்றைநாள், “பிறர்மனை நோக்குவோமை உறவெனப் பெறுதிபோலாம்” என இராவணன் குலத்தையன்றி அவன்பழியையும்வீட்டுங்கெதிரேதனதாகிக்கொள்வான். அவனுக்கும் இவள் உடன்பிறந்தவள்தானே! இராமனிப்பந்த பான்மையால் ‘பராவரு நலத்தொருவன்’ என்று தயரதனைக் கொஞ்சப்புகுகின்ற இவள் வாயில் தன் தமையன் பொருட்டொரு நயமுடைய சொல் விளையாமல் வறண்டது.

எனினும், சூர்ப்பணகைக்குப் பின்னிற்பவர் கம்பராதலின் இராமன்தாங்கிய தூணிகள் சொற்களைப்படவுமையாப் அடைந்தவோர் பெருமையைப் பெற்றன. கலைகள் பலவற்றால் சொற்களையென்பது, செவ்வியமது ரஞ்சேர்ந்த நற்பொருளிற்சீரிய கூரிய தீஞ்சொற்களால் சான்றேருடைரத்தருளிய இலக்கியங்களாம். முன் கோசிக்குடிடில் புறப்பட்டபோது இராமன் ஆர்த்த தூணி “மெய்ம்மைபோல் என்றும் தேய்வுருத்து” என்று கம்பர் காட்டியிருக்கின்றனர். இப்பொழுது அது சொற்களையிருக்கின்றது மெய்ம்மையே இலக்கியங்களை வளர்ந்து தோண்றுகின்றதென்பதற்கு இதனை உம் சான்றுவேற்றுவதேண்டா. சொற்களையன்ன தூணிகளினின்று வருவனவும் “நிசரத கணைகளே!” தாடுகை

பின்மீது இராமபிரான் ஏவியசடுசரம் இத்தகைய இலக்கியத்தூணியிற்கேற்ற சொல்லைபே ஒத்தது. தீமையின் மறுபெயராகிய நிருத்தர இவ்வுலகினின்று தொலைப்பதற்கு இராகவன் விசித்த தூணி இலக்கியமே போன்றதன்ற இவ்வொரு கம்பர்தம் உவமையை நுனித்துணர்ந்தே நம்மீனால் உப்பலாம். தீமையின்றி இவ்வுலகம் நன்மையோப்ப பொலிவதற்கு இலக்கிய உணர்வேயன்றி வேலேரு தூணையில்லை. மற்றுமுயற்சிக் கொல்லாம் பாழுக்கே பாய்விக்கும் என்று இக்கலா நிலயத் தலையங்கங்கள் பேசுகின்ற முறைமைகம்பரது கருத்தோடு சாலப் பொருந்துவதுகான மிக மகிழ்தல் வேண்டும்.

தீமையைத் தொலைக்கின்றவொரு தொழிலும் பயனுந்தான் சொற்களைக்கு உள்ளாமோ என்ற ஜைபத்தைத் தீர்ப்பதற்கும் கம்பர் உதவுகின்றார். முன் பாலகாண்டத்தில், பூக்கொய்ப்படலத்தில் ஆடவர்தம் செய்தியைச் செப்புக்கால்,

செய்யிற் கொய்யுஞ் செங்குமு தஞ்செஞ்சிலை யொன்கையிற் பெய்யுஞ் காமனு நானுங் கவினர்தம் [ஹம் கையைத் தேவை மாதர் மிழற்றி மழலைச்சொல் தெய்வப் பாடல் சொற்களை யென்னத் தெரிவாரும்.

சிலர் ஆயினார் என்று செப்புகின்ற செய்யுள் இப்பொழுது சினைவின்கண் வருதற் குரியது. அங்கு, காமனையையை அழகுடைய ஆடவர் தம் மனதிற்கினிய மாதரார் மிழற்றும் மழலைச்சொற்களை இலக்கியங்களாக ஆராய்தனர் என்கின்றார் இப்புலவர். நல்லாரோடு இணங்கி இன்புறற் கேதுவாகிய அம் மழலைச்சொற்கள் சொற்களையென்னத் தெரியப் பெற்றமையால், முதிரா அம்மழலையும் முதிர்ந்த இலக்கியமும் உதவும் பெற்றி ஒரேவகையதாகின்றது. இராமன் தூணி போல், எதிர்மறையாய் தீமையைத் தீர்ப்பதன்றியும் உடன்பாடாய் நன்மையின் இன்பத்தைச் சேர்ப்பதும் இலக்கியவுனர்விற்கேற்ற வொரு வாழ்க்கைபேயாம் என்பதை இதனை லறிந்துகொள்ளலாம் எனின், தெய்வப்பாடலும் அதுவேயாதல் அரியதன்று. ஆராணமென்றும் அகப்பொருள் என்றும் கருதற்குரியதாய் நிற்கின்றது மனிவாசகப் பெருந்தகை இயற்றியவோர் இலக்கியம். திருக்கோவையை ஒதுமாறு உணர்வுடன் ஒதினால் தசையங்த காமத்தால் கடுகுஞ் தீமையெல்லாம் ஒடாவோ! திருக்கோவையை ஒதுமாறு உணர்வுடன் ஒதினால் மெப்பந்தெறி நன்மையென் எம்மீசன் நாமத்தால் வரும் நன்மையெல்லாம் நன்னூலோ! எனின் இலக்கியங்களைத் தீண்டாதார் அனைவரும் தீண்டாதாரே— வேலேர் இகல் என்!

—*—*—*

சேக்கிழார் திறனும் திருத்தொண்டர் புராண எழுச்சியும்.

“பெரும்பற்றப் புவியூரானைப் பேசாதானெல்லாம் பிறவானாளே,” என்று தமிழ்த் திருநாவுக்கரசர் விதந்தோதிய கூத்தப்பெருமானைக் கைதொழுவான் ஓராணித்தின்கள், திருமஞ்சனநன்னாளில், கண்ணித் தமிழ்நாட்டின் காவலனும், சீரிய உடலும் சிறிய கணகளும் முடையனவாய்ச் செம்மதம் பொழியும் வேழங்கள் செறிந்த சேரநாட்டின் செம்மலும், வேங்கிட நாட்டின் வேந்தனும் தில்லைமுதார் புக்கள். அப்பதியை ஆண்டிருந்த சேஷவள்ளால், “அனுவைத் தூணைத் தேழ்க்டலைப் புக்டிக் குறுகத் தரித்த” குறளின்

மாட்சியை மனத்துட்கொண்டு அக்குறளின் விருந்தோம்பலதிகாரத்தில் போன்றுள்ள, “மோப்பக்குழையுமிசிச்ச முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து; வித்துமிடல் வேண்டுங்கொல்லோ விருந்தோம்பி மிச்சின்மிசைவான்புலம்; அகனமர்ந்து செய்யாருறையும் முகனமர்ந்து நல்விருந்தோம்புவா னில்,” என்ற அடிகளை நன்கு தேறியுள்ளமையோடு தேறியபடியே ஒழுகுபவனும், இயற்கை யன்னையின் இன்னருளால் சோற்று வளப்புமும் சேரப்பெற்றவனுமாகையால் புக்கவரை எதிர்கொண் டேத்தியும் நல்லிருக்ககள்

உதவியும் நல்லுணவு படைத்தும் நனி போற்றினன். நால்வரும் உளமகிழு அளவளாவித் தம்மில் ஒத்த வணர்வுடையோராய்த் திருமஞ்சனவிழா இனிதின் நிறைவேறக்கண்டு கண் னுதலான் கழல்வணங்கிக் கழி பேருவேகை பூத்தார்.

அந்நாளில், அவ்வைவக்கண் போந்த பாவலன் ஒருவன்,

“வேழு முடைத்து மலைநாடு மேதக்க

சோழ வளாநாடு சோருடைத்து— பூதியர்கோன் தென்னுடு முத்துடைத்துத் தென்னீரவயற்றேன் நன்னுடே சான்றே ரூடைத்து.”

என்ற ஒளவையார் பாட்டைப் பாடுதலும் ஏனைய எந்தல்களது உள்ளம் புண்பட்டமையைச் செம்பியலு ணர்ந்து அவர்களைத் தெளிவிப்பான் ஓர் செய்கையை உண்ணலானான்.

பிறகு, நாடுகளெல்லாவற்றிலும் மலை, கடல், பூமி ஆய மூன்றிற்கும் தனித்தனிப் பெரிய பொருள்கள் எவ்வ எவ்வ என்பவற்றை அறிந்தோர் சோழ அவைக்கு வரைந்தனுப்பவேண்டிக்கொள்ளப்படுகின்றதாய்ப் பறைசார்றி அறிவித்துவருமாறு வினையாளர்களுக்கு ஆணைத்தாரன்.

சின்னுட்களில், பட்டினால் பொதியப்பெற்ற முடிக்கலைந்து தம்மையடைதலும் மன்னர் நால்வரும் பட்டை நிக்கிப்படிக்க,

1. “நிலையிற் நிரியா தடங்கியான் தோற்ற மலையினு மாணப் பேரிது”

2. “பயன்றாக்கார் செய்த வுதவி நயன்துக்கின் நன்மை கடலிற் பேரிது”

3. “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பேரிது.”

என்ற மூன்று வாய்க்காலத்துக்களும், அவ்விடையைதுப்பினோர் யாரெனவெழும் வினாவுக்கு விடையும், தரப்பட்டிருந்தமையையற்று முன் மனங்கள் ரிய காவலர் தொண்டைநாட்டின் புறம்பாய நாட்டி அள்ளார் ஒருவரும் விடைக்குற முன் வராமையையும் ஓர்ந்து, தமிழ் மூதாட்டியின் பாடவின் அருமை பெருமைக்கு ஆதரவளித்தகள்றனர்.

இன்னவாறு தனக்கேயன்றித் தமிழ்ப் பெருமாட்டிக்குமுள்ள சிறப்புக்கள் சிறப்புற்றேங்கக் காரணமா பிருந்த அறிஞரை அநபாயன், “அறிவுடையோரு

வகை யரசனும் விரும்பும்,” என்று ஆண்றேர் வாக்கின்படி அமைச்சராக்கிக்கொள்ள விஷயத்து, பாலாற்றின் சீர்வளத்தால் செழித்துத் தொண்டைன்னுட்டி இன்ன, இருபத்து நான்கு கோட்டங்களில் ஒன்றை புலியூர்க் கோட்டத்திலுள்ள குன்றத்துரில் வாழும் வேளாளரான சேக்கிழார் மரபில் தோன்றி, கல்வி, அறிவு, ஒழுக்கம், அன்பு, அறம், கடவுள்வழிபாடு முதலிய நற்பண்புகளில் மேம்பட்டவராகிய அருள் மொழித்தேவையையுமித் தனது கருத்தை வெளியிட்டான். வேந்தனது விருப்பிற்கிணக்கித் தேவரும் அமைச்சத்தாங்கி அறம், பொருள், இன்பம், வீடென் னும் நாற்பொருநும் நாளிலத்தோர் அடையவேண்டு வன செய்வாராயினார்.

அஃத்தவாருக, செம்பியன் சைனர்களது காப்பிய மான் சீவிகசிந்தாமணியைப் போற்றத் தலைப்பட்டான். அறிந்த வமைச்சர், மன்னனேயாயினும் அறிவு பேதுறுங்கால் “அறிகொன்றியா னெனினு முறதி யுழையிருந்தான் கூறல் கடன், என்றும் “இடிப்பாரையில்லாவேமராமன்ன கெடுப்பாரிலானும் கெடும்,” என்றும் செந்நாப்போதார் செப்பியுள்ளமைக்கிணங்க அமைச்சன் தெளிவிக்கக் கடைமைப் பட்டுளானுகையால் சீவிகசிந்தாமணியினால் இகபர இன்பங்கள் எய்துவ தியலாதென அறிவுறுத்தலாயினான். காவலனும், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்டினும் அப்பொருள் மெப்பெருள் காண்பதறி! என்பது பொய்யா மொழியாக்கயால் நன்கு கருத்திலாய்த்து தெளிந்து இகபரமளிக்கவல்ல தெதுவெனக் கடாவினான். வித்தகச்சேக்கிழார், இறைவனாடியாருக்கு எவிவந்து உதவும்பெற்றி நிறைந்த நாயன்மார் வரலாறுகளைத் திறம்படச் சொல்லிவரலாயினார். செவிபெற்ற இறைவன் அனவிடைப்பட்ட மெழுகென உளநெகிழுப்பெற்றுத் தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்மன்ற நெஞ்சினைக்கயால் அச்சிரியரை நோக்கி அவற்றையெல்லா மொரு காவியமா யாத்துதவுமாறு வேண்டிநின்றுன். அப்பெரியாரும் தில்லைப்படைந்து அம்பலவாணனருள்பெற்றுத் திருத்தொண்டர்புராணம் இயற்றி முடித்துத் தொண்டர் சிர்பரவுவர்கள்ற அறிஞர் புகமுக்கும், “சேய்க்கிரிய சேய்வர் பேரியர் சிறியர் சேயற்கரிய சேய்கலாதார்” என்ற மதாநுபங்கியார் கூற்றிற்கும் இலக்காகி விளங்கலாயினார்.

ஆய்வேத வித்வான் B. V. பண்டிட் அவர்களின்

பானிக்குகள் :

பாதாம் லேகியம் ரூ. 3-0-0

ரதிவல்லப் லேகியம் 2-0-0

மஹா திராஷாதி லேகியம் 2-0-0

குழந்தைகளுக்கு

ஸ்ரீகர கல்தூரி மாத்திரை 0-4-0

பால சஞ்சீவினி 0-4-0

பால ஸுதா (டானிக்) 1-0-0

வளிச்சுட்டியகாலை நட்சத்தினாடு



தைவங்கள் :

சந்தனுதி 6 அவன்ஸ் ரூ. 1-0-0

அமிர்தாமலக் „ 0-12-0

பிருங்காமலக் „ 0-12-0

ஸ்திரீகளுக்கு

ஸுதைக டானிக் 2-0-0

கர்ப்பாசய டானிக் 2-0-0

ப்ரஸவ லேகியம் 1-8-0

மடல்கூட்டுப்போடு மடல்கூட்டுப்போடு

கால்சூட்டுப்போடு கால்சூட்டுப்போடு

கால்சூட்டுப்போடு கா

சென்னைத் தமிழ் லெக்ஷிகன் பதிப்பாசிரியர் திருவாளர் S. வையாபுரி பிள்ளையவர்களால்

— பதிப்பிக்கப்பெற்ற நால்கள் —

தமிழகராதி ஆதார நூற்றெடுக்கி நாம தீப நிகண்டு.

நிகண்டுகளின் வரலாறு, ஆசிரியரது காலம், நூலின் நயங்கள், முதலியன் அடங்கிய சிறந்த மூன்று நூற்றொன்டது. பொருட் பெயர்களை விளங்கக் கூறும் சொல்லிய உரைபாடுகள் தூது. நூலின்கண் வங்குதுள்ள பொருட்டு பெயர்களை நூற்றையும் மூற்று வூணர்த்தும் அனுபந்தம் பெற்றது. சமார் 12000 சொற்கள் கொண்ட சிற்றகராதி யாக உதவுங் தகையது.

விலை ரூபா 2-0-0

அனும்போருள் விளங்க நிகண்டு.

சிறந்த ஒரு சொற் பல்பொருள் நிகண்டு. நிகண்டு களின் வரலாற்றினை விளக்கும் விளங்க மூன்று நூற்றையுடன் கூடியது. சொல்லின் பொருள்களை யெளிதாகத் தெரிந்து கொள்ளுத்தற்குப் பல்பொருளொருகைல் வகராதி சேர்க்கப்பட்டுள்ளது. விலை ரூபா 1-4-0

கம்பராமாயணம்—உயுத்தகாண்டம்.

முதல் மூன்று படலங்கள்: பல எட்டுப் பிரதிகளை ஒப்புகோக்கித் திருத்தியது; பாடபேதங்களை நூற்று கொடுக்கப் பெற்றத.

விலை ரூபா 0-6-0

திருக்குறள்

மூலம் சோந்துறப் பகராதியும் விஷய ஓப்புக்குறளும்
(வா. மார்க்க சகாயம் சேட்டியார் பதிப்பு)

சிற்றடக்கமான இப்பதிப்பில் அட்வலைக்கு மாத்திரம் 300 பக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. திருக்குறளைப் படித்து ஆராய விரும்புவார்க்கு இவ்வட்டவலையில் உபயோகமானதாகும். ஒப்புக்குறள்களைச் சேர்த்துப் பதிப்பாசிரியர் அளித்துள்ளது மாணுக்கருக்குப் பெரிதும் யயன்தரும். இப்பதிப்பின் அருமையின்று பார்த்தாலன்றிச் சொல்லிக்காட்டுவது சலபமன்று.

விலை அனு 0-12-0

களவியற் காரிகை.

ஒரு சிறந்த அகப்பொரு விலக்கணதால்; முதன் முறை இப்போதுதான் அச்சில் வெளிவந்தது. கிடைத் தற்காலிய பல அரிய நூல்களிலிருந்து எடுக்கப்பெற்ற மேற்கோள்களை யடையது; பல அனுபந்தங்களையடையது தமிழராய்ச்சியாளர்க்குப் பெரிதும்தயன்படுவது. க்ரெள்ள அளவில் 170 பக்கங் கொண்டது. சொற்பப் பிரதிகளே யுள்ளன. விலை ரூபா 3-0-0

நூற்போருட் குறிப்பு.

1. இறையனர் களவியலுரை;
2. குறங்தொகை;
3. திருக்கோவையார்;
4. நற்றினை;
5. களவழி நாற்பது;
6. தேவாரம்;
7. வீரசோழியம்;
8. நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலிய எட்டு நூல்களின் பொருட் குறிப்பு அடங்கியது. தமிழ் லெக்ஷிகன் ஆபீஸ் தலைமைப் பண்டிதர் ஸ்ரீமான் மு. இராகவையங்காரவர்களால் தொகுக்கப்பட்டது. டெம்பியளவில் 175-பக்கங்கள் உடையது. இலக்கிய ஆராய்ச்சிக்கும் சரித்திர ஆராய்ச்சிக்கும் மிகஇன்றியமையாதது. சொற்பப் பிரதிகளே யுள்ளன. விலை ரூபா 10-0-0

இராஜ சுந்தரம்.

ஒரு நவீங்கம். இனிய எளிய கடையில் எழுதப் பெற்றது. விலை ரூபா 0-8-0

தினகரமாலை யென்னும்-தினகர வேண்டா

திருக்குறளின் அதிகாரத்திற் கொரு வெண்பாவாக 133 வெண்பாக்களைக் கொண்டது. இது ஒரு பண்டை நூல். இதைப் பதிப்பித்தவர் ஸ்ரீமான் S. வையாபுரி பிள்ளை, B.A., B.L., விலை அனு 0-6-0

கலாநிலயம் ஆபீஸ், வேளாளர் தெரு, புரசை, சென்னை.

ANCIENT JAFFNA

MUDALIAR C. RASANAYAGAM C.C.S.

An authentic history of North Ceylon, Particularly of Jaffna based on archeological Epigraphic and linguistic researches is stated here in a connected manner from ancient times up to the occupation of the Island by the European Professor. S. Krishnasamy Iyengar has given an appreciative foreword.

PRICE Rs. 5-8-0.

KALANILAYAM

PURASAWALKAM

:: VEPERY, MADRAS.

எமாந்கத்திலாவரசன்

ஸ்ரீமான் T. N. சேஷாகல ஜயர் B.A., B.L.,

எழுதியவோர்

செந்தமிழ்க்காதை.

கலாநிலயம், வேளாளர் வீதி, புரசைபாக்கம், சென்னை. விலை ரூ. 1-4-0

கலாநிலயம் 1930-வது வருடம் 3-வது வால்யும்.

தலையங்கள்:—அறியாமெ வேண்டப்படும் 4. சுயநலச் சோதனை 8. விஷபத்திற்கேற்ற விளம் பரப். முடலுக்கு முடலவேண்டா. விளம்பினால் வெட்கக்கேடு. கல்லாத்தப்பர்களை கல்லவர்கள் 3 நாணத்தால் கொவார்திறம். வாலின் நீாம். பெருமையின் பெருமை... முதலிய கட்டுரைகள் ஜம்பது உகியலோடு வாழ்க்கையின் தத்துவத்தை விளக்குவன

கம்பராமாயணம்:—(T. N. சேஷாசலம் ஜீயர், B. A. B. L.) அயோத்தியா காண்டம் முதலிரண்டு படலங்களின் விளக்க ஆராய்ச்சி அரசியலுக்குரிய அறங்களில் திருவள்ளுவர் வேத வியாசர் முதலானார்க்கும் கம்பருக்கும் உள்ள வேறுபாடு 25-கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமான் சோமசந்தர பாரதியார் வரைந்துள், “தசரதன் குறையும் கைகீசி நிறையும்” என்னும் நாலிற்கூறிய பொருளும் முடிவும் கம்பருடைய கருத்திற் கொவ்வாதன வென்று 25-கட்டுரைகளில் வாதிக்கப்பட்டிருக்கின்றது.

குறுந்தொகை:—(K. இராமரத்தந்ம் ஜீயர், B. A.) புத்தகமாய் இப்பொழுது கிடைக்காத இச் சங்கநூற் செய்யுள் நானுறும் விளக்கபான் உரையுடன் பதிப்பிக்கப் பெற்றிருக்கின்றது.

அப்பர்:—(E. N. தணிகாசல முதலியார், B. A. B. L.) அப்பர் அறுபத்துநான்கு கலைகளையறிந்து கையாண்டு பெருமை விளக்கப்பெற்றிருக்கின்றது.

இலஞ்சிப்பாவை:—(T. S. நடராஜபிள்ளை, B. A. B. L.) Sir Walter Scott என்பவர் ஆங்கிலத்தில் பாடிய Lady of the Lake என்னும் காவியத்தைத் தழுவி எழுதிப் பதை.

மானத சாத்திரம்:—(T. P. மீனைக்ஷிசுந்தரம் M. A., B. L.) ஆங்கிலமுறையைத் தழுவி, நடத்தை, உணவுநாட்டம், அழுகை, சிரிப்பு, தன்னெடுப்பு, தன்னெடுக்கம், புணர்ச்சி, இணை விழுச்சி, விளையாட்டு முதலியலைகளின் தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளன.

தமிழ்ப் பாடம்:—வில்லிபாரதம் கிருஷ்ணன் தூதச் சருக்கமும், அஷ்டப்பிரபந்தமும் போதிப்ப துடன், புனரிக்கணம் முழுவதும் தெற்றென விளக்கப்பெற்றிருக்கின்றது.

நம்மாழ்வார் வைபவம்:—K. இராஜகோபாலா சாரியார், B. A. B. L.) விளக்கமான ஆராய்ச்சியிடுன், 2-ப்பத்து 3-ம் தசகம் வரையிலும்.

இவைகளைத் தவிர, ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த கட்டுரைகளும், ஆச்சரிய சூடா மனி என்னும் வட்டமொழி நாடக மொழிபெயர்ப்பும், சிலப்பதிகாரக கானல்வரியை அழுகும் விளக்கிய ‘மாதவி மாதவம்’ என்னும் கட்டுரைகளும், தனிப்பாடல்களும், அண்டபுராண ஹாஸ்யப் பாடல்களும், நாயன்மார் சரித்திர உண்மைபோன்றபல கட்டுரைகளும் நிறைந்துள்.

1931-வது வருடம் 4-வது வால்யும்.

தலையங்கம்:—அகமே புறம், வாழ்வாங்கு வாழ்பவர் 10. உண்மையில் உழல்வார் திறம் 5. மெய்ம்மையை அல்மரச் செய்யலாமோ 4. அருமையினு மருமை 4 மறப்பது முறதியாமே. நள்ளாள் நகை 4. முதலிய கட்டுரைகள் 50.

கம்பராமாயணம்:—(T. N. சேஷாசலம் ஜீயர், B. A. B. L.) கைகேசி சூழ்வினைப் படலம் முதல் அயோத்திபாகாண்டம் இறுதியாக 50 கட்டுரைகளில் ஆராயப்பெற்றிருக்கின்றது.

சூளாமணி:—(K. இராமரத்தந்ம் ஜீயர், B. A.) இதுகாறும் உரை யெழுதப்பெறுத இந்தால், உரையுடன் பதிப்பிக்க ஆரம்பமாகி இவ்வாண்டில் ஜங்நாறு செய்யுள்கள் வந்துள்.

யாப்பிலக்கணம்:—உறப்பியலும், செய்யுளியலில் பாக்களின் இலக்கணமும்.

அப்பர்:—(E. N. தணிகாசல முதலியார், B. A. B. L.) அப்பர் 64 கலைகளைக் கையாண்டு பெருமை விரிவாக வரையப்பட்டிருக்கின்றது.

ஆண்டாள்:—(E. N. தணிகாசல முதலியார், B. A. B. L.) ஆண்டாள் பிறப்பு, இளமை, கல்வித்திறம், அனுபவம், பெளவனம், மதம், சித்தாந்தம், முத்தி முதலியவைகளின் உண்மை.

மானத சாத்திரம்:—(T. P. மீனைக்ஷிசுந்தரம், M. A. B. L.) புலன்களின் அமைப்பும், உணர்வு முதலியவைகளின் தத்துவமும் விளக்கப்பெற்றன.

பிவாரோ நாடகம்:—ஆங்கிலப்புலவர் R.B. Sheridan எழுதிப் பாடக மொழிபெயர்ப்பு.

நவராத்திரி நாடகம்:—(K. N. சுந்தரேசன், B. A. Hons) ஓர் நவீன நாடகம்.

சிதம்பரதேவர் சரிதம்:—(Dr. V. S. அருணைசலம் பிள்ளை) முத்தியில் மனம் வைத்து உலகத்தில் விவசரிப்பார் பெருமையை உட்காண்ட வோர் நாவல்.

களவியற் காரிகை:—(S. வையாபுரிப்பிள்ளை, B. A. B. L.) இதுகாறும் அச்சேருத நால். அகப்பொரு ரிலக்கணத்தின் சிறப்பை விளக்கவல்லது.

கந்தபுராணமும் சங்க நூல்களும்:—(பண்டிதர், திம்மப்பா ஜீயர்) கந்தபுராணத்தைச் சங்கநூல்களோடு ஒப்புநோக்கி ஆராயும் கட்டுரைகள்.

இவை தவிர, மொழிபெயர்ப்புக் கட்டுறைகள், தமிழிரட்டையர், முதலிய கட்டுரைகள் பல ஒவ்வொரு வாழ்யுமிற்கும் விலை வருமாறு:— பைண்ட் சேய்யாதது ரூ. 7 8 0

காலிகோ கில்ட் பைண்ட் ரூ. 8 8 0 ஆப்லேதர் கில்ட் பைண்ட் ரூ. 9 0 0

இவ்விலையில் தபால் அல்லது இரயில் சார்ஜ் அடங்கவல்லை. இந்தியாவில் உள்ளவர்கள் இரயில்வே பார்ஸல் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம். To Pay போட்டு அனுப்பவோம். ஏழைட்டெனக்களுக்கு மேல் இரயில்வே கட்டணம் ஆகாது. பர்மா, விலோன் இவ்விரண்டு இடங்களுக்கும் ரயிலில் அனுப்பமுடியாதா கையால் விலையுடன் தபால் பார்ஸல் சார்ஜ் ரூ. 2-4-0 சோத்தனுப்பவேண்டும். மலேயே, தென்னுப் பிரிக்கா முதலிய நாடுகளில் இருப்பவர் தபால் சார்ஜிக்கு ரூ. 3. சேர்த்தனுப்பவேண்டும். இவைகளை வி. பி. யில் அனுப்ப இயலாது. முன்பணம் அனுப்பி எழுதல் வேண்டும்.

வார்த்தமானம்

கந்தகோட்டத் திருப்புகழ்:—திருப்புகழ் சுவாமி பார் என்றும், தண்டபாணி சுவாமிகள் என்றும், முருகதாசர் என்றும், அழைக்கப்படுகின்ற பெரியா ரால் இந்நால் பாடப்பெற்றது. இந்நாள்வரையில் ஏட்டுப் பிரதியில் இருந்ததிலு, பெரியமெட்கல்யாணி கம்யாரால் புத்தகரூபமாக வெளியிடப்பட்டது. வேண்டு வேர்சென்னை “லோகோபகாரி” கார்யாலயத்தினின்று பெற்றுக்கொள்ளலாம்.

கண்ணுடி வீடு:—அமெரிக்காவில் ஒரு தனவந்தர் கண்ணுடி கற்களால் வீடு கட்டுகின்றனராம். தூசி, சப்தம், வெப்பம், சூரியச்சி, இவைகளினின்று மனி தரைக் கண்ணுடி பாதுகாக்குமென்றும், எனவே இது சுகாதாரத்திற் கேற்றது என்றும் கூறப்படுகின்றது.

பேரிய வீடு:—அமெரிக்க நியுயார்க் நகரில் 68 அடுக்குள்ள மெத்தைகளோடு கூடிய ஒரு பேரிய வீடு இப்பொழுது கட்டி முடிக்கப்பட்டுளதாம். இவ்வ எவு அடுக்கு மெத்தையுள்ள வீடு இதுவரை உலகத் தில் எந்த நகரத்திலும் கட்டப்பட்டதில்லையாம்.

வர்ணத்தின் சக்தி:—இங்கிலாந்தி இல்லை சுகாதார சங்கத்தின் தலைவரான ஸாவில்லியம் அர்பத்தந்த லேன் என்னும் ரசாயன சாஸ்திர ஆராய்ச்சியாளர் கூறுவதாவது:—வர்ணாங்களுக்கு இருக்கின்ற சக்தியை நாம் இதுவரை அறிந்த தில்லை. மனிதனுடைய ஆயுளை வர்ணங்கள் வளர்க்கும் சக்தியையென. பெண்கள் பல வர்ணமுள்ள ஆடைகளை அணிவது அவர்களது உடல் நலத்திற்கும் ஆயுள் வளர்ச்சிக்கும் நல்லது. எனவே இனிப் பெண்கள், வெள்ளை ஆடையையோ, அல்லது ஒரு நிறமுள்ள ஆடையையோ அணியாமல் பல நிறமுள்ள ஆடையை அணிதல் நலம்.

பறக்கும் பேல்ட்:—பிரான்ஸ் தேசத்துப் பிரபல விஞ்ஞான சாஸ்திர பண்டிதரான மாக்னுகன் என்பவர் கூறுவதாவது:—ஆகாயவிமானத்தின் உதவியில்லா மல், பட்சிகள் போன்று இனி மனிதன் பறக்கும்நாள் சமீபத்திலே பிருக்கின்றது. இரண்டு சிறு இறக்கை கள் உள்ள பெல்ட் ஒன்றை மனிதன் கட்டிக்கொண்டு ஆகாயத்திலே பறப்பது சுலபமே. சாஸ்திர ஆராய்ச்சியின் பயனாக இன்னும் எத்தனையோ ஆச்சரியத்தை இந்தநூற்றுண்டிலேயே மனிதன் காணலாம்.

காயத்ரியின் மகிழமை:—மைலாப்பூரில் சென்ற வாரம் ஶ்ரீ சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் நிகழ்த்திய சொற்பொழிவு ஒன்றில் அவர்கூறியதாவது:—வேதத்தின் சாரம் காயத்ரிஜிபம். அதைத் தினம் ஒன்றிற்கு 1008 முறை ஜபித்தல் அவசியமாகும். அல்லது சூறைந்தபக்கம் 108 காயத்திரியாவது எல்லோரும் தினங்தோறும்செய்யவேண்டும். உத்தியோகத்திலிருப்ப பவர்களுக்குத்தினம் நேரமிராது. ஆனால் நல்ல வேலை யாக ஞாயிற்றுக்கிழமை ஓய்வு உள்ளது. ஞாயிறு சூரிய அடையை தினம். அன்று, 1008 காயத்ரிஜிபம் செய்து, காயத்ரி தேவதையைத் தியானம் செய்வது மிகவும் நல்லது. அன்றுவது ஒவ்வொருவரும் 1008 காயத்ரி செய்து நலமுறலாம்.

கத்ரி இயக்கம்:—கதரியக்கத்தைப்பற்றித் தமிழ்நாடு கதர்சங்கத்தார் அறிவிப்பதாவது:—

தமிழ்நாட்டில் கத்ரி இயக்கம் வளர்ந்து வருகின்றது. 1923-24 இல் 4,72,364 ரூபாய் கதரே விற்பனையா யின. 1924-25 இல் 7,05,788 ரூபாய் கதர் விற்பனையா யின. 1925-26 இல் 8,83,220 ரூபாய்க்கும், 1926-27 இல் 10,97,027 ரூபாய்க்கும், 1927-28 இல் 9,97,465 ரூபாய்க்கும், 1928-29 இல் 11,37,561

ரூபாய்க்கும், 1929-30 இல் 16,16,524 ரூபாய்க்கும் 1930-31 இல் 30,55,597 ரூபாய்க்கும் கதர் விற்கப் பட்டன. ஆனால் 1931-32 வளர்ச்சி அவ்வளவு இல்லை. தமிழ்நாட்டார் இன்னும் அதிகமாகக் கதரை வாங்க வேண்டும்.

காந்தியடிகள்:—மஹீயாளத்தில் ஸாமோரின் அரசு குடும்ப மேற்பார்வையிலுள்ள குருவாயூர் கோயில் இன்னும் ஆதித்திராவிடர் பிரவேசத்திற்குக் கிறந்து விடப்படவில்லை. ஐனவரி மாதத்திற்குள் ஆதித்திராவிடர்களுக்கு அவ்வரிமை வழங்கப்படாமல் போனால் தாம் மறுபடியும் பட்டினி கிடக்க நேரிடுமென்று காந்தியடிகள் எவ்வார்டாச்சிறையிலிருந்து பத்திரிகை கருக்கு அறிவித்துள்ளார்.

ருவிபாவி லுள்ளகிராமவாசியான இவான் லட்சர்ஸ் என்பவனுக்கு இப்பொழுது 114 வயதாம். அவன் சமீபத்தில், சினிமாவில் நடிக்க மாஸ்கோ நகரில் உள்ள ஒரு சினிமாப்படம் எடுக்கும் கம்பனியில் சேர்ந்திருக்கின்றனாம்.

திருடைனப்பிடிக்கும் யங்கிரம்:—வி. ஜின், டேவிட் லீன், என்னும் இரு ஆங்கில நிபுணர்கள் ஒரு நூதன மான கருவிபைக் கண்டுபிடித் திருக்கின்றனராம். இந்த யங்கிரத்தை வீட்டில் வைத்துக்கொண்டால், திருடர்கள் வீட்டில் நுழைந்ததும் அது டெலிபோனி ல் போலீசாருக்கு அவன் வரவை அறிவித்துவிடுமாம். இது திருடுப் பயத்தை அகற்ற உபயோகப்படும் என்று லண்டன் போலீசார் மகிழ்ச்சின்றனராம்.

ஆப்கன் குழப்பம்:—மாஜி ஆப்கன் அரசாரான அம்மூலாக்கானின் நண்பனும் ராணுவத்தைவனுமான குலாம் நாபிகான் என்பவர், இப்பொழுது இருக்கின்ற ஆப்கன் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு அமனுல் ஸாவை மீண்டும் அரசனுக்கும் எண்ணத்துடன் இரகசியச் சூழ்ச்சி செய்துவந்தார் என்னும் குற்றத்திற்காக அவருக்கு மரணதண்டனை விதிகப்பட்டது என்று காழு செய்தி கூறுகின்றது.

ரயில்வேத் தோழிலாளர் வேலை நிறுத்தம்:—பெரம்பூர் எம். எஸ். எம். ரயில்வேத் தொழிலாளர் வேலை நிறுத்த நிலையில் மாறுதல் ஒன்றும் ஏற்படவில்லை. ரயில்வே அதிகாரிகள் கையொப்பத்துடன் ஓர் அறிக்கை ஆகாயவிமான மூலம் பிரசரிக்கப்பட்டுளது. அது கூறுவதாவது:—

14-ந்தேதி யன்று உங்கள் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளலாம். வேலை நிறுத்த நிலையில் மாறுதல் ஒன்றும் ஏற்படவில்லை. ரயில்வே அதிகாரிகள் கையொப்பத்துடன் ஓர் அறிக்கை ஆகாயவிமான மூலம் பிரசரிக்கப்பட்டுளது. அது கூறுவதாவது:—

சீலோனுக்குப் பொறுப்பாட்சி:—இம்மாதம் 14-ந்தேதி திங்கட்கிழமை, சீலோன் நாட்டுத் தேசிய கமிட்டிக் கூட்டம் கொழும்பில்கூடியது. இக்கூட்டத்தில் சீலோனுக்கு உடனே பொறுப்பாட்சி யளிக்கப்படவேண்டுமென்று கொள்ளப்பட மாட்டார்கள். தொழிலாளர்களைச் சேர்த்துக் கொள்ளவது பற்றியும், வேலையினின்று நீக்குவது பற்றியும் மற்ற நிர்வாக விஷயமாயும் தொழிலாளர் சங்கத்தின் யோசனை அதிகாரிகளுக்கு வேண்டியதில்லை.

சீலோனுக்குப் பொறுப்பாட்சி:—இம்மாதம் 14-ந்தேதி திங்கட்கிழமை, சீலோன் நாட்டுத் தேசிய கமிட்டிக் கூட்டம் கொழும்பில்கூடியது. இக்கூட்டத்தில் சீலோனுக்கு உடனே பொறுப்பாட்சி யளிக்கப்படவேண்டுமென்று கொள்ளப்பட மாட்டார்கள். தொழிலாளர்களைச் சேர்த்துக் கொள்ளவது பற்றியும், வேலையினின்று நீக்குவது பற்றியும் மற்ற நிர்வாக விஷயமாயும் தொழிலாளர் சங்கத்தின் யோசனை ரயில்வே அதிகாரிகளுக்கு வேண்டியதில்லை.

— கம்ப ராமாயனம் —

பதவுரை விரிவுரை விளக்கம் இலக்கணக் குறிப்பு
முதலியவைகளுடன்

வை. மு. சட்கோப ராமாநாதசாரியார்
சே. கிருஷ்ணமாசாரியார்
வை. மு. கோபால கிருஷ்ணமாசாரியார்.
ஆசியவர்களால் பதிப்பிக்கப் பெற்றவை.

பால காண்டம்	ரூ.	5	0	0
அயோத்தியா காண்டம்	„	5	0	0
ஆரணிய காண்டம்	„	4	0	0
கிட்சிந்தா காண்டம்	„	4	8	0
சுந்தர காண்டம்	„	5	0	0
யுத்த காண்டம்— 2 பாகம்	„	10	0	0

தபால், அல்லது இரயில் பார்வைல் கட்டணங்கள் வேறு. வேண்டுவோர், தாம் வேண்டும் புத்தகங்களுக்குரிய விலையில் பாதியாவது முன்பணம் அனுப்பி ஆர்டர் செய்யவேண்டும். மற்றதை வி. பி. மூலம் பெற்றுக்கொள்வோம்.

மானேஜர்:— கலாநிலயம், வேளாளர் வீதி, புரசை, சென்னை.

:: அமிர்த சாகரம் ::

தேக பலத்தையும், ஞாபகவிருத்தியையும், பும்பைத் தைத்தையும், கொடுப்பதில் எங்கள் அமிர்தாணவை லேகியம் அமிர்தசாகரம் போன்றது. மேலும், நீடித்த தலைவரி, மண்ணை இடி, மாடு வலி, தேகச் சூடு முதலிய வியாதி களைக் கரஸ்தமாகக் கண்டிக்கும். 20-தோலா லேகியம் கொண்ட டப்பி 1-க்கு ரூபா 2.

இனும்! ஆரோக்கிய கிரந்தம் இனும்!

கேட்போருக்கு இனமாகவும், தபாற்செல வில்லாமலும் அனுப்பப்படும்.

ஆதங்க நிக்ரஹ ஒளாஷ்தாலையம்,
26, பிராட்வே, மதராஸ்.

கற்பக மலர் (சிறு கதைகள்)
(ஆசிரியர் - சகோதரி வி. பாலம்மாள்)
மலர் 1 - விருந்தில் விலங்கு - விலை அனு 3.
மலர் 2 - அவள் இஷ்டம் - விலை அனு 3.
எழனு ஸ்டாம்புக்கு 2-புத்தகங்கள் அனுப்பப்படும்.
பிரீமிட் பிரசராலயம், மயிலாப்பூர், சென்னை.

பாரத வசனம்.

ஆதிபர்வமி 3-8-0. ஸபா, ஆரண்ய, விராட பார்வங்கள் அடங்கியது நுபா 5-0-0. உத்தியோக, பீஷ்ம, துரோண, கர்ண சல்லிய, ஸவப்திக பார்வங்கள் அடங்கியது 5-0-0. சாந்தி, அநுசாசனி, அச்வமேத, ஆச்சரமவை, ஸ்வர்க்காரோவறண, மசல, மஹாபெர ஸ்தானிக பார்வங்கள் அடங்கியது 5-0-0.

பாலவினோதினி ஆபிஸ், 323, தண்டயார்ப்பேட்டை வண்ணாரப்பேட்டை போஸ்ட், மதராஸ்

NATIONAL
INSURANCE COMPANY, LIMITED.

Head Office :
NATIONAL INSURANCE BUILDING,
• 7, Council House Street, Calcutta.

New Policies Issued in 1931
for over Rs. 1,32,33,000

Showing an increase over
the New Business figure
for 1930 of 16.54 %

Claims paid up to end of
1931 over Rs. 90,00,000

Invested Funds amount to over Rs. 1,75,00,000

LOW RATES LIBERAL CONDITIONS
NEW TABLES NEW BENEFITS

For particulars & Agencies please write to:

R. G. DAS & Co., OR The Branch Secretary,
Managers. Madras Branch,
113, Armenian Street,
Madras.

FIRE & ACCIDENT RISKS
covered by
NATIONAL FIRE

AND
GENERAL INSURANCE COMPANY Ltd.,
NATIONAL INSURANCE BUILDING,
7, Council House Street, Calcutta.

The Branch Secretary,
Madras Branch,
113, Armenian Street, OR R. G. DAS & Co.,
Managers. Madras.